



கார்ட்டு ஸ்டாப்டு வார்ட்டு செயலாற்றுகை அறிக்கை PERFORMANCE REPORT 2025

காணிகார்ட்டு, பஹுபதிபந், ஓவதி ஸ்டா வார்ட்டார்ட்டு
அலாநாஸ்ட்டு
கமத்தொழில்,காலநடை வளங்கள் ,காணிமற்றும்
நீர்ப்பாசன அமைச்சு
Ministry of Agriculture, Livestock, Lands and Irrigation

ஓவதி அலா
காணி பிரிவு
Land Section

வெலிம II
தொகுதி II
Volume II

“சீனிகை மெதுர”
ஓவதி மஹ லேகை கார்ட்டாலா
1200/6, ராஜமல்வத்தை பாத்,
பத்தரமுல்லை.

“மிஹிகத்த மெதுர,”
காணிச் செயலகம்
1200/6, இரஜமல்வத்தை வீதி,
பத்தரமுல்லை.

"Mihikatha Medura"
Land Secretariat Office
1200/6, Rajamalwatta Rd,
Battaramulla.

கமத்தொழில்,கால்நடை வளங்கள் ,காணிமற்றும்
நீர்ப்பாசன அமைச்சு

காணி பிரிவு

செயலாற்றுகை அறிக்கை

2025

01. நிறுவனத்தின் தோற்றப்பாடு/ செயற்பாடுகளின் சுருக்கம்	01 -04
1.1 அறிமுகம்	
1.2 நிறுவனத்தின்நோக்கக்கூற்று, பணிக்கூற்று, இலக்கு	
1.3 பிரதான செயற்பாடுகள்	
1.4 ஒழுங்கமைப்புப் பட்டியல்	
1.5 அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்கள்	
02. முன்னேற்றம் மற்றும் எதிர்கால இலக்கு	04 -11
03. வருடத்திற்கான முழு நிதிச் செயலாற்றுகை	12 -18
3.1 நிதிச் செயலாற்றுகைக் கூற்று	
3.2 நிதி நிலைமை தொடர்பான கூற்று	
3.3 காகப் பாய்ச்சல் தொடர்பான கூற்று	
3.4 நிதிக் கூற்று குறிப்புகள்	
3.5 வருமானம் ஒன்று சேர்க்கும் செயலாற்றுகை	
3.6 ஒதுக்கப்பட்ட நிதியினை பயன்படுத்துதல் தொடர்பான செயலாற்றுகை	
3.7 நி.ஒ 208 இன் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற நிதி	
3.8 நிதி அல்லாத சொத்துக்களை அறிக்கையிடும் செயலாற்றுகை	
3.9 கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை	
04. செயலாற்றுகைச் சுட்டிகள்	19
05. நிலையான அபிவிருத்தி நோக்குகளை (SDG) அடைந்து கொள்வதன் செயலாற்றுகை	20 - 24
06. மனித வளத் தோற்றப்பாடு	25 - 31
07. இணக்க அறிக்கை	32 - 40

2025 ஆம் வருடத்திற்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

நிறுவனத்தின் பெயர் - கமத்தொழில் கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்பாசன அமைச்சு - காணிப் பிரிவு

செலவுத் தலைப்பு இலக்கம் - 118

01. அத்தியாயம் - நிறுவனத்தின் தோற்றப்பாடு / செயற்பாடுகளின் சுருக்கம்

1.1 அறிமுகம்

1927 ஆம் ஆண்டு அரசு சபையினால் காணி மற்றும் விவசாயம் தொடர்பில் உருவாக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 1932 ஆம் ஆண்டு அரசு காணிகளைச் சிறப்பான முறைகளில் முகாமை செய்யும் நோக்குடன் விவசாய மற்றும் காணி அமைச்சு உருவாக்கப்பட்டது. 1800 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் மிகவும் பழமையான திணைக்களமாகிய நில அளவை திணைக்களம், 1935 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க காணிக் கட்டளைகள் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், இலங்கையில் காணப்படுகின்ற காணிப் பிரச்சினைகளை முறையாக மற்றும் வினைத் திறன் மிக்கதாக தீர்த்த வைக்கும் நோக்குடன் 1903 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட காணி உரித்து நிர்ணயத் திணைக்களம், 1972 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, 1983 ஆம் ஆண்டு காணி மற்றும் மஹவெலி அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணிப் பயன்பாட்டுக் கொள்கைத் திட்டம் என்னும் வகையில் ஆரம்பிக்கப்பட்டு 2010 ஜனவரி மாதம் முதல் ஒரு திணைக்களமாக உயர்த்தப்பட்ட காணிப் பயன்பாட்டுக் கொள்கைத் திட்டமில் திணைக்களம் என்பன காணி அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இதற்குப் புறம்பாக நில அளவைத் திணைக்களத்தின் கீழ் திணைக்களத்திற்கே உரித்துடைய செயற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு ஊழியர்களைப் பயிற்றுவித்தல் மற்றும் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் அளவை செய்தல் மற்றும் படமாக்கல் நிறுவனம் மற்றும் 2002 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க அளவையியல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய நில அளவை சேவையின் தொழில் நியமங்களை முறையாக கொண்டு நடாத்தும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் நில அளவை சபை ஆகியன காணி அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு காணி கையகப்படுத்தலின்போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கும் நோக்குடன் 1950 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் மூலம் காணி சுவீகரிப்பு மீளாய்வுச் சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

1.2. நிறுவனத்தின் இலக்குபணிக் கூற்றுநோக்கங்கள்

இலக்கு

நிலைபேறான அபிவிருத்திக்காக சிறப்பாகப் பயன்படுத்தப்பட்ட நில வளம்

பணிக் கூற்று

சிக்கலற்ற உரித்தையும் உச்ச பயன்பாட்டையும் சகலருக்கும் பெற்றுக் கொடுத்து அனைத்து தரப்பினர்கள் சார்பிலும் கொள்கை வகுத்தல் அமுலாக்குதல் மற்றும் ஒருங்கிணைப்பு செய்தல் என்பவற்றின் மூலம் நில வளத்தை வினைத்திறன்மிக்கவாறு முகாமை செய்து நிலைபேறான அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்தல்


நோக்கங்கள்

- தேசிய காணிக் கொள்கையை இற்றைப்படுத்துதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்.
- எதிர்கால சந்ததியினரின் பொருட்டு பெளதீகச் சூழலைப் பாதுகாத்தல்.
- அரசு காணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல்.
- காணிப் பயன்பாட்டுக் கொள்கையினை நடைமுறைப்படுத்துதல்.
- அரசு காணிகளின் சிறப்பான பாவனை மற்றும் அவை சீர்குலைவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
- அரசு காணிகளை முறையாக முகாமை செய்தல் மற்றும் பொருத்தமாக காணிகளை காணிகளற்ற மக்களுக்கு பங்கிட்டு வழங்குதல் மற்றும் அவற்றை அபிவிருத்தி செய்தல்.
- அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் அத்தியவசிய செயற்பாடுகளின் பொருட்டு காணிகளை வழங்குதல்.
- நாட்டின் சகல காணிகளினதும் உரிமையை உறுதி செய்து உரித்தினைப் பதிவு செய்தல்.

1.3. பிரதான செயற்பாடுகள்

- காணி விடயத்துடன் தொடர்புடைய திணைக்களங்கள், சட்டவாக்க நிறுவனங்களின் கொள்கை மற்றும் வேலைத்திட்டங்களை வகுத்தல், நடைமுறைப்படுத்துதல், பின்னூட்டல் செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.
- அரசு காணிகளை நிர்வகித்தல், முகாமை செய்தல் மற்றும் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல்.
- காணி நிர்ணயம் செய்தல் மற்றும் காணி உரித்தினை பதிவு செய்வதுடன் தொடர்புடைய செயற்பாடுகள்.
- நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான காணிகளைத் தாமதமின்றி முறையாக வழங்குதல்.
- காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்கப்பட்டிருக்கும் காணிகளை நிர்வகித்தல் மற்றும் முறையாகப் பிரித்து வழங்குதல்.
- காணிகளை அளத்தல் மற்றும் நில வரைபடம் அமைத்தல், காணி தொடர்பான தகவல்கள் மற்றும் குறித்த சேவைகளை வழங்குதல்.

1.4. காணி அமைச்சின் பணிக் குழாத்தினர் ஒழுங்கமைப்பு அட்டவணை



1.5. அமைச்சின் கீழ் காணப்படும் திணைக்களங்கள்

- இலங்கை நிலஅளவைத் திணைக்களம்
- காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்
- காணி உரித்து நிர்ணயத் திணைக்களம்
- காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்
- காணி மறுசீரமைப்பு ஆணைக்கழு
- காணி அளவைச் சபை
- அளவை மற்றும் படவரைவு நிறுவனம்

02. அத்தியாயம் - முன்னேற்றம் மற்றும் எதிர்கால இலக்கு

2.1. முன்னேற்றம்

2.1.1. காணிக் கொள்கைப் பிரிவு - சட்ட திருத்தம்

தொ. இ	திருத்தம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் சட்டங்கள்	முன்னேற்றம்
01	1947 ஆம் ஆண்டு 08 ஆம் இலக்க காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்துடன் தொடர்புடைய ஒழுங்குவிதிகளில் திருத்தம் செய்தல்	• ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் 2025.11.19 அன்று நடைபெற்ற கூட்டத்தில் காணிச் சட்டங்களும் சுற்றறிக்கைகளும் கண்காணிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதால், அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களும் இச் சட்டத் திருத்தத்திற்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டிய நிலையில் இருப்பதால், அதுவரை இக் கோப்பை நிலுவையில் வைத்திருக்குமாறு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
02	1950 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தினை திருத்தம் செய்தல்	• சட்ட வரைவாளர் (Legal Draftsman) உடன் கலந்தாலோசித்து இறுதி சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகின்றது.
03	1969 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க அளவை மற்றும் படவரைவு நிறுவனத்தினை ஸ்தாபித்தல் தொடர்பான சட்டத்தினை திருத்தம் செய்தல்.	• சட்டத் திருத்தத்திற்காக புதிய அமைச்சரவை அங்கீகாரம் பெற மீண்டும் அமைச்சரவை விஞ்ஞாபனம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், அதற்கான அமைச்சரவை அறிக்கையை தயாரித்து விரைவாக சமர்ப்பிக்குமாறு சர்வே ஜனரலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
04	1998 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க உரித்து பதிவு செய்யும் சட்டத்தினை திருத்தம் செய்தல்	• சட்டத் திருத்தத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெற தயாரிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனம் செயலாளரின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
05	2002 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க அளவை சட்டத்துடன் தொடர்புடைய நெறிமுறைகளைத் திருத்தம் செய்தல்	• சட்ட வரைவாளர் திணைக்களம் மூலம் அனுப்பப்பட்ட அளவைசட்டத்தின் ஒழுங்குவிதி திருத்த வரைவு தொடர்பாக ஏதேனும் ஒப்புதல் அல்லது திருத்தங்கள் இருந்தால், அந்த திருத்தங்களைவெவ்வேறாக குறிப்பிடப்பட்டு அனுப்புமாறு சர்வே ஜனரலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
06	தேசிய காணி ஆணைக்குழுவின் சட்டத்தினைத் தொகுத்து வழங்குதல்	• இறுதி சட்ட வரைவுசட்டமா அதிபரின் உடன்பாடு பெற அனுப்பப்பட்டுள்ளது.
07	காணி பயன்பாட்டுக் கொள்கை திட்டமிடல் சட்டத்தினை தொகுத்து வழங்குதல்	• இச் சட்டம் தொகுப்பது தொடர்பாக சட்ட வரைவாளர் வழங்கிய ஆலோசனையின் படி சட்டமா அதிபரின் கருத்தை பெறுவதற்காக சட்டமா அதிபரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
08	புவியியல் பெயர் ஒழுங்குபடுத்தல் சபைச் சட்டம் தொகுத்தல்	• குறித்த சட்ட வரைவாளர் சட்ட வரைவு தொகுக்கப்பட்டு வருகின்றது.

2.1.2. காணி எடுத்தற் பிரிவு

2025.01.01 ஆம் திகதி முதல் 2025.12.31 ஆம் திகதி வரையான காணி கையகப்படுத்தல் தொடர்பான பௌதீக அடிப்படையிலான செயலாற்றுகை					
தொ.இ	துறைகளுக்கு ஏற்றவாறு காணிகளைக் கையகப்படுத்துதல்;	கையகப்படுத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள காணிகளின் எண்ணிக்கை	கையகப்படுத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு (ஹெக்டயர்)	ஆட்சி பொறுப்பேற்கப்பட்ட காணியின் அளவு (காணித்துண்டுகள்)	ஆட்சி பொறுப்பேற்கப்பட்ட காணி அளவு (ஹெக்டயர்)
01	நெடுஞ்சாலைகள்; (HW)	42	7.9198	304	3.4204
02	வடிகாலமைப்பு/மகாவலி (IR)	3	4.2626	263	70.7357
03	குடிநீர் (WS)	9	0.8210	21	1.1237
04	நகர அபிவிருத்தி (UDA/LRB)	12	40.8757	68	3.9142
05	பாதுகாப்பு நடவடிக்கைகள்; (D)	13	160.1590	4	1.9196
06	கிராம விருத்தி (VE)	5	14.9510	38	4.3701
07	உள்நாட்டிலுவல்கள் (HA)	15	1.5464	10	1.4693
08	மாகாண சபைகள் (PC)	30	41.5958	10	7.8204
09	வலுசக்தி (CEB)	1	1.2842	8	0.8468
10	ஏனைய பொது விடயங்கள் (முதலீட்டுச் சபை, மருத்துவமனை, நீதிமன்றம்;) (I, FH, FR, WR)	-	248.4899	114	158.4682
மொத்தம்		199	521.9054	840	254.0884

2.1.3. காணிப்பிரிவு

2025.01.01 முதல் 2025.12.31 வரை செயலாற்றுகை

தொ.இ	செயற்பாடுகள்	எண்ணிக்கை
I.	கௌரவ அமைச்சர் அவர்களின் அனுமதிக்கு முன்வைத்தல்	
1.1	குத்தகை மற்றும் அளிப்புப் பத்திர பரிந்துரைப்புக் கோவைகள் (அரசு காணிக் கட்டளைச் சட்டத்தின் கீழ்)	2440
1.2	காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் கீழ் முன்வைக்கப்பட்டிருக்கும் சட்ட ரீதியான இணக்கப்பாடுகள்	9
2.	கௌரவ ஜனாதிபதி அவர்களின் கையொப்பத்திற்கு அனுப்பி வைத்தல் (அரசு காணிக் கட்டளைச் சட்டத்தின் கீழ்)	
2.1	குத்தகை மற்றும் அளிப்புப் பத்திரம் (249+559)	808
2.2	புனித பூமி அளிப்புப் பத்திரம்	26
2.3	சுனாமி அளிப்புப் பத்திரம்	92
2.4	சட்டரீதியான நிறுவனங்களுக்கு உரிமை மாற்றல் தொடர்பான அனுமதியினைப் பெற்றுக் கொள்ளுதல்	72
3.	காணிப் பிரச்சினைகளை குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தல்	
3.1	ஜனாதிபதி செயலகத்திலிருந்து கிடைக்கப்பெறும் காணி தொடர்பான பிரச்சினைகளை குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தல்	491
3.2	பிரதமர் செயலகத்திலிருந்து கிடைக்கப்பெறும் காணி தொடர்பான பிரச்சினைகளை குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தல்	7
3.3	பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் காணி தொடர்பான பிரச்சினைகளை குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தல்	1462

2.1.4. செயற்றிட்டப் பிரிவு

2025.01.01 முதல் 2025.12.31 வரை செயலாற்றுகை

தொ.இ	செயற்றிட்டம் மற்றும் நிறுவனத்தின் பெயர்		இலக்கு	முன்னேற்றம்
01	பிம்சவிய	i. நில அளவைத் திணைக்களம் - நிலஅளவை செய்யப்பட்ட முழு காணிகளின் எண்ணிக்கை	94,350	102,952
		ii. காணி உரித்து நிர்ணயத் திணைக்களம் - 14 ம் பிரிவின் கீழ் அனுமதியின் பின்னர் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் காணித் துண்டுகளின் எண்ணிக்கை	94,350	67,008
		iii. பதிவாளர் நாயகத் திணைக்களம் - வழங்கப்பட்டிருக்கும் உரித்து சான்றிதழ்களின் எண்ணிக்கை	94,350	26,224
		பதிவு செய்யப்பட்டிருக்கும் அட்டவணைகளின் எண்ணிக்கை		53,768
		காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம்		
	பிரச்சினைகளைத் தீர்த்தல்	3250	733	

- பதிவு செய்யப்பட்ட தனியார் உபஅட்டவணைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக 2026.01.12 தேதியிட்ட கடிதம் மூலம் பதிவாளர் நாயகம் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2.1.5. காணி சுவீகரிப்பு மீளாய்வுச் சபை

2025.01.01 முதல் 2025.12.31 வரையிலான முன்னேற்றம்

மாதம்	அமர்வுகளின் எண்ணிக்கை	மாதத்தின் போது பரிசீலிக்கப்பட்ட எண்ணிக்கை	தீர்வு வழங்கப்பட்ட எண்ணிக்கை
ஜனவரி	13	143	19
பிப்ரவரி	13	121	18
மார்ச்	15	159	16
ஏப்ரல்	10	103	08
மே	13	116	11
ஜூன்	14	147	22
ஜூலை	18	160	27
ஆகஸ்ட்	11	93	07
செப்டம்பர்	18	174	18
அக்டோபர்	15	127	14
நவம்பர்	16	145	16
டிசம்பர்	10	108	06
மொத்தம்	166	1596	182

- 2025.01.01 முதல் 2025.12.31 வரை உள்ள காலப்பகுதியில் 233 புதிய மேன்முறையீடுகள் பெறப்பட்டுள்ளன. மேலும், முந்தைய வருடங்களில் மேல்முறையீடு செய்யப்பட்ட பரிசீலனையில் உள்ள மேன்முறையீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்வுகளின் எண்ணிக்கையும் மேற்கண்ட அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

2.2. எதிர்கால இலக்கு

2.2.1. காணி எடுத்தற் பிரிவு

தொ.இ	காரணம்	எதிர்பார்க்கப்பட்ட நட்டஈடு மற்றும் வட்டி விண்ணப்பங்களுக்குரிய பெறுமதி (மில்லியன் ரூபா)	எதிர்பார்க்கப்பட்ட நட்டஈடு மற்றும் வட்டி விண்ணப்பங்களின் எண்ணிக்கை
1	நகர அபிவிருத்தி செயற்பாடுகளின் பொருட்டு காணிகளைக் கையகப்படுத்துதல்	131.02	22
2	தாழ் நிலங்களை உயர்த்துவதற்கு மற்றும் அபிவிருத்தி செய்வதற்கு காணிகளைக் கையகப்படுத்துதல்	270	54
3	கிராமங்களை விருத்தி செய்யும் நோக்குடன் காணிகளைக் கையகப்படுத்துதல்	523.8	65
4	பாதுகாப்பு நடவடிக்கைகளின் பொருட்டு காணிகளை கையகப்படுத்துதல்	492.54	35
5	வடிகாலமைப்பு செயற்பாடுகளின் பொருட்டு காணிகளைக் கையகப்படுத்துதல்	59.23	20
6	கல்வி நடவடிக்கைகளின் பொருட்டு காணிகளைக் கையகப்படுத்துதல்	37.53	16
7	கடற்றொழில் நடவடிக்கைகளின் பொருட்டு காணிகளைக் கையகப்படுத்துதல்	40.92	11
8	சுகாதார நடவடிக்கைகளின் பொருட்டு காணிகளைக் கையகப்படுத்துதல்	10.55	8
9	காட்டு வளம், காட்டு உயிரினங்களின் நடவடிக்கைகளின் பொருட்டு காணிகளைக் கையகப்படுத்துதல்	273.64	38
10	மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி நடவடிக்கைகளின் பொருட்டு காணிகளைக் கையகப்படுத்துதல்	220	14
11	நீதிமன்ற அமைச்சின் நடவடிக்கைகளின் பொருட்டு காணிகளைக் கையகப்படுத்துதல்	120	10
12	விவசாய நடவடிக்கைகளின் பொருட்டு காணிகளைக் கையகப்படுத்துதல்	129.71	23
13	தபாற் நடவடிக்கைகளின் பொருட்டு காணிகளைக் கையகப்படுத்துதல்	4.49	7
14	வேறு நடவடிக்கைகளின் பொருட்டு காணிகளை கையகப்படுத்துதல்	326.57	120
15	நிர்வாக செலவுகள்	15	0
16	Development of data management system	10	-
	மொத்தம்	2665	443

2.2.2. கொள்கைப் பிரிவு

தொ இ	வேலைத்திட்டம் / செயற்றிட்டம்/ செயற்பாடுகள்	2026 இலக்கு
01	1950 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தில் திருத்தம் செய்தல்.	- சட்ட வரைவாளர் மற்றும் தொடர்புடைய பிற தரப்புகளுடன் கலந்தாலோசித்து திருத்தப்பட்ட சட்ட வரைவை தயாரித்தல். - சட்டமா அதிபரின் உடன்படிக்கை பெறுதல்.
02	1969 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க அளவை மற்றும் படவரைவு நிறுவனத்தினை ஸ்தாபித்தல் தொடர்பான சட்டத்தினை திருத்தம் செய்தல்.	- சட்டத் திருத்தத்திற்காக புதிய அமைச்சரவை அங்கீகாரம் பெற மீண்டும் அமைச்சரவை விஞ்ஞாபனத்தினை சமர்ப்பித்தல். - சட்ட வரைவாளர் மற்றும் தொடர்புடைய பிற தரப்புகளுடன் கலந்தாலோசித்து திருத்தப்பட்ட சட்ட வரைவை தயாரித்தல்.
03	1998 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க உரித்துப் பதிவு செய்யும் சட்டத்தை திருத்தம் செய்தல்	சட்ட வரைவாளர் மற்றும் தொடர்புடைய பிற தரப்புகளுடன் கலந்தாலோசித்து திருத்தப்பட்ட சட்ட வரைவை தயாரித்தல்.
04	2002 ஆம் ஆண்டு 17 ம் இலக்க நில அளவை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுதல்	- சட்ட வரைவாளரின் அவதானிப்புக்களை பெறுதல். - திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெற சமர்ப்பித்தல்.
05	தேசிய காணி ஆணைக்குழுவின் சட்டத்தை தொகுத்தளித்தல்	- சட்டமா அதிபரின் உடன்படிக்கை பெறுதல். - சட்ட வரைவை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க அங்கீகாரம் பெற அமைச்சரவை விஞ்ஞாபனம் சமர்ப்பித்தல். - சட்ட வரைவை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெற சமர்ப்பித்தல்.
06	காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் சட்டத்தை தொகுத்தளித்தல்	சட்ட வரைவாளர் மற்றும் தொடர்புடைய பிற தரப்புகளுடன் கலந்தாலோசித்து சட்ட வரைவை தயாரித்தல்.
07	புவியியல் பெயர் ஒழுங்குமுறை சபைச் சட்டத்தை தொகுத்தளித்தல்	சட்ட வரைவாளர் மற்றும் தொடர்புடைய பிற தரப்புகளுடன் கலந்தாலோசித்து சட்ட வரைவை தயாரித்தல்.

2.2.3. செயற்றிட்டப் பிரிவு

தொ இ	வேலைத்திட்டம் / செயற்றிட்டம்/ செயற்பாடுகள்	திணைக்களம்	2026 இலக்கு	
01.	பிம்சவிய	நிலஅளவை திணைக்களம்	அளவை செய்யப்படும் காணித்துண்டுகளின் எண்ணிக்கை	115,800
		காணி உரித்து நிர்ணயத் திணைக்களம்	14 ஆம் சட்டத்தின் கீழ் தீர்மானங்களை பரிந்துரை செய்தல் மற்றும் அங்கீகரித்தல்	99,385
		பதிவாளர் நாயகம் திணைக்களம்	வழங்கப்படும் உரித்துச் சான்றிதழ்களின் எண்ணிக்கை	99,570

குறிப்பு: நில ஆணையாளர் நாயகம் அவர்கள் LCGD/PI/LDO/1/7/25 இலக்கம் மற்றும் 2025.10.14 தேதியிட்ட கடிதத்தின் மூலம், 2026 ஆம் ஆண்டிற்கான "பிம்சவிய" (Bimsaviya) திட்டத்தின் கீழ் தமது திணைக்களத்திற்கு நிதி ஒதுக்கீடு தேவையில்லை என அறிவித்துள்ளார்.

2.2.4. காணி சுவீகரிப்பு மீளாய்வுச் சபை

செயற்பாடு	2026 இலக்கு
வருடத்தில் நடைபெறும் கூட்டங்களின் எண்ணிக்கை	அமர்வுகளின் எண்ணிக்கை 179
பரிசீலிக்க எதிர்பார்க்கப்படும் மேன்முறையீடுகளின் எண்ணிக்கை	மேன்முறையீடுகள் 1500
2026ஆம் ஆண்டிற்காக எதிர்பார்க்கப்படும் மேன்முறையீடுகளின் எண்ணிக்கை	மேன்முறையீடுகள் 230
தீர்வு வழங்க எதிர்பார்க்கப்படும் மேன்முறையீடுகளின் எண்ணிக்கை	மேன்முறையீடுகள் 180

• 2026.01.01 முதல் 2026.12.31 வரை உள்ள காலப்பகுதியில் 179 கூட்ட அமர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு கூட்ட அமர்விலும் குறைந்தது 08 மேன்முறையீடுகள் வீதம் சுமார் 1,500 மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்படவுள்ளன.

• 2026 ஆம் ஆண்டில் சுமார் 230 மேன்முறையீடுகள் பெறப்படும் என மதிப்பிடப்படுகின்றதுடன் முந்தைய ஆண்டுகளில் தற்போது பரிசீலனையில் உள்ள மேன்முறையீடுகளும் மேற் குறிப்பிடப்பட்டுள்ள பரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ள மேன்முறையீடுகளில் அடங்கும். அதற்கமைய, சுமார் 180 மேன்முறையீடுகளுக்கு தீர்வுகள் வழங்க முடியும் என மதிப்பிடப்படுகின்றது.

2.2.5. காணிப் பிரிவு

வழிமுறைகள்	செயற்பாடுகள்	2026 இலக்கு
காணிகளின் பெறுமதி மற்றும் அவற்றின் வினைத்திறனை அதிகரித்தல்	அரசு காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் குடியிருப்பு, விவசாய மற்றும் வாணிப நடவடிக்கைகளின் பொருட்டு நீண்ட கால குத்தகையின் அடிப்படையில்; மற்றும் வீடமைப்புத் தேவைகளின் பொருட்டு அளிப்புப் பத்திரங்களை வழங்குதல்	குத்தகை பரிந்துரை 4600 குத்தகைப் பத்திரம் 600 அளிப்புப் பத்திரம் 800
அரசு காணிகளை முகாமை செய்து நாட்டின் அபிவிருத்தி இலக்கிற்கு பங்களித்தல்.	அரசின் வெவ்வேறு நிறுவனங்களுக்கு உள்ளூராட்சி நிறுவனங்கள், முப்படைகள் மற்றும் சங்கங்களுக்கு காணிகளை வழங்குதல்.	முப்படைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் என்பவற்றுக்கு கையளிப்பு பரிந்துரை செய்தல் 150
	நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அதிகார சபை போன்ற நிறுவனங்களுக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளின் பொருட்டு அரசு காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் அளிப்புப் பத்திரங்களை வழங்குதல்	அளிப்புப் பத்திரம் 50
மத மற்றும் கலாசார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துதல்	பௌத்த விகாரைகள் மற்றும் ஏனைய மத நடவடிக்கைகளின் பொருட்டு காணிகளை தையுதிர்த்தல்	பௌத்த விகாரைகளுக்கான புனித பூமி உறுதிகள் 50
அனர்த்தங்களுக்கு உள்ளாகின்றவர்களுக்கு காணப்படும் காணிகளிலிருந்து சலுகைகளை வழங்குதல்.	சுனாமி அனர்த்தத்திற்கு உள்ளாகியவர்களுக்கு அரசு காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிகளை வழங்குதல்	சுனாமி அளிப்புப் பத்திரம் 1500
காணி உரித்தினை சட்ட முறையில் பெற்றுக்கொள்ளுதல்.	காணி மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் சட்ட அடிப்படையிலான இணைக்கப்பாட்டுகளின் பொருட்டு காணிகளை வழங்குதல்.	கோரிக்கைகளின் அடிப்படையில்

நிறுவனத் தலைவர்

பெயர் : டி.பி.விக்கிரமசிங்ஹ

பதவி : செயலாளர்

திகதி : 2026.02.26

03. அத்தியாயம்

3.1. நிதி செயற்றிறன் வெளிப்பாடு

ஏசீஏ-எப்

2025.12.31 உடன் முடிவடையும் காலப்பகுதிக்கான நிதி செயற்றிறன் வெளிப்பாடு

உண்மைநிலை

வரவு செலவு 2025		கு றிப் பு	2025 ரூபா.	2024 ரூபா.	
-	கிடைக்கப்பெற்ற வருமானம்		-	-	
-	வருமான வரி	1	-	-	ஏ சீ
-	தேசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி	2	-	-	ஏ - 1
-	சர்வதேச வியாபாரம் மீதான வரி	3	-	-	
-	வரி அல்லாத வருமானம் மற்றும் வேறு	4	-	-	
-	முழு வருமானம் கிடைக்கப்பெற்றவை (அ)		-	-	
-	வருமானம் அல்லாத வரவுகள்		-	-	ஏசீஏ -3
-	திறைசேரி கட்டுநிதி		217,999,720	395,608,000	ஏசீஏ -4
-	வைப்பு		1,015,768	13,234,319	
	முற்பணக் கணக்கு		23,591,201	26,733,552	ஏசீஏ -5
	வேறு பிரதான லெஜ்ஜர் கணக்கு வரவுகள்		-	-	
-	முழு வருமானம் அல்லாத வரவுகள் (ஆ)		242,606,689	435,575,871	
-	முழு வருமான வரவுகள் மற்றும் வருமானம் அல்லாத வரவுகள் இ = (அ)+ (ஆ)		242,606,689	435,575,871	
	திறைசேரிக்கு பணம் அனுப்புதல் (ஈ)		1,658,767	1,224,926	
	தேறிய வருமான வரவுகள் மற்றும் வருமானம் அல்லாத வரவுகள் உ = (இ)-(ஈ)		240,947,923	434,350,945	
	குறை: செலவுகள்				
-	நடைமுறைச் செலவுகள்				ஏசீஏ -2(a)
494,280,339	சம்பளம், வேதனம் மற்றும் ஏனைய சேவையாளர் நன்மைகள்	5	483,629,694	500,421,975	
85,973,029	ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகள்	6	67,496,415	166,073,902	
646,390	நன்கெடைகள் அன்பளிப்புகள் மற்றும் மாற்றங்கள்	7	2,230,230	3,333,396	
-	வட்டி செலுத்துதல்	8	-	-	
-	வேறு நடைமுறைச் செலவுகள்	9	-	-	
580,899,759	மொத்த நடைமுறைச் செலவுகள் (ஈ)		553,356,340	669,829,273	
-	மூலதனச் செலவுகள்				

12,600,000	மூலதனச் சொத்துக்களின் புனரமைப்பும் மேம்படுத்தலும்	10	8,761,254	22,307,042	ஏசீஏ -2(ii)
2,803,400,000	மூலதனச் சொத்துக்களை கையகப்படுத்துதல்	11	2,055,248,602	2,801,519,933	
-	மூலதன மாற்றம்	12	-	123,892,264	
-	நிதிச் சொத்துக்களை கையகப்படுத்திக் கொள்ளுதல்	13	-	-	
1,000,000	திறன்களை விருத்தி	14	919,886	833,374	
917,702,207	வேறு மூலதனச் செலவுகள்	15	406,895,443	619,560,483	
3,734,702,207	மூழு மூலதனச் செலவு (எ)		2,471,825,185	3,568,113,096	
	வைப்பு கொடுப்பனவுகள்		1,086,861	37,828,629	ஏசீஏ -4
	முற்பணக் கொடுப்பனவுகள்		18,428,998	27,823,264	ஏசீஏ -5
	வேறு பிரதான லெஜ்ஜர் கணக்குக் கொடுப்பனவுகள்		-	-	
	பிரதான லெஜ்ஜர் செலவுகள் (ஈ)		19,515,858	65,651,893	
	மொத்த செலவுகள் = (ஊ+உ+ஏ)		3,044,697,384	4,303,594,261	
-	2025 டிசம்பர் 31 இற்கு மீதி ஒ = (உ- ஐ)		(2,803,749,461)	(3,869,243,316)	
	கட்டு நிதி இணக்க கூற்றுக்களுக்கு ஏற்ப மீதி		(2,803,749,461)	(3,869,243,316)	ஏசீஏ -7
	டிசம்பர் 31 ஆம் திகதிக்கு கட்டு நிதி மீதி		-	917,327	ஏசீஏ -3
			(2,803,749,461)	(3,869,243,316)	

3.2. நிதி நிலைமை தொடர்பானக் கூற்றுக்கள்

ஏசீஏ- பீ

2025 டிசம்பர் 31 உடன் முடிவடையும் நிதி நிலைமை தொடர்பான கூற்றுக்கள்

	குறிப்பு	உண்மைநிலை	
		2025 ரூபா.	2024 ரூபா.
நிதி அல்லாத சொத்துக்கள்			
சொத்துக்கள், பொறிகள், உபகரணங்கள்	ஏசீஏ - 6	276,649,814	520,017,682
நிதிப் பொறுப்புகள்			
முற்பணக் கணக்கு	ஏசீஏ - 5/5(ஏ)	54,585,741	70,354,932
பணம் மற்றும் பணத்திற்கு நிகரானவை	ஏசீஏ - 3	-	917,327
மொத்த பொறுப்புகள்		331,235,555	591,289,941
தேறிய பொறுப்புகள்/ திணிவு			
திறைசேரிக்கான தேறிய பொறுப்புகள்		53,092,609.96	66,576,196
சொத்துக்கள், பொறிகள் மற்றும் உபகரணத் தொகுதி		276,649,814	520,017,682
கூலி மற்றும் வேலை முற்கொடுப்பனவு தொகுதி	ஏசீஏ - 5 (பி)		
நடமாடும் பொறுப்புகள்			
வைப்புக் கணக்கு	ஏசீஏ - 4	1,493,131	3,778,737
கட்டுநிதி நிலுவை	ஏசீஏ - 3	-	917,327
மொத்த பொறுப்புகள்		331,235,555	591,289,941

பக்க இலக்கம் 07 முதல் 37 வரை ஏசீஏ - 1 முதல் ஏசீஏ - 7 வரையான படிவங்களினூடாக முன்வைக்கப்படும் கணக்கியல் குறிப்புகள் மற்றும் பின்னிணைப்பு பக்கம் இலக்கம் 38 முதல் 129 வரை உள்ளடங்கிய கணக்கியல் குறிப்புகளும் இந்த இறுதி கணக்கியலின் பகுதியாகும். இந்த நிதிக் கூற்றுக்களை தயார்படுத்துதல் இந்த நிதி கூற்றுக்கள் தயாரித்தலானது பொது நிதி ஒழுங்குவிதிகள் 150 மற்றும் 151 மற்றும் 2025.12.17 ஆம் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 02/2025 ஏற்பாடுகளுக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலே இறுதிக் கணக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் இலக்கங்கள், அதனுடன் தொடர்புடைய கணக்கியல் குறிப்புகள், மற்றும் ஏனைய கணக்கியல் தகவல்கள் திறைசேரி கணக்கியல் ஆவணங்களோடு இணக்கமடையச் செய்யப்பட்டுள்ளதோடு அவை இந்த தொகைகளோடு இணக்கமடைவதாகவும் இங்கே சான்றுபடுத்துகின்றோம்.

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்கத் கணக்காய்வு சட்டத்தின் 38(1) (இ) பிரிவின் விதிகளின்படி நிதிக் கட்டுப்பாட்டின் பொருட்டு வினைத்திறன்மிக்க உள்ளக நிர்வாகத் தொகுதி ஒன்று நிறுவனத்திற்குள் காணப்படுவதாகவும் நிதிக் கட்டுப்பாட்டின் பொருட்டு உள்ளக நிர்வாக தொகுதியின் ஊடாக மேற்பார்வை செய்வதற்கும் அதனடிப்படையில் அந்தத் தொகுதியினை வினைத்திறன்மிக்க வகையில் நடைமுறைப்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கும் அவ்வப்போது மீளாய்வுகளை மேற்கொள்வதாகவும் இங்கு சான்றுபடுத்துகின்றோம்.

பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர்
டி.பி.விக்கிரமசிங்ஹு
செயலாளர்
திகதி: 2026.02.26

கணக்கீட்டு உத்தியோகத்தர்
டி.பி.விக்கிரமசிங்ஹு
செயலாளர்
திகதி: 2026.02.26

பிரதான கணக்காளர் (காணிப் பிரிவு)
ஆர்.பி.டி.எஸ்.டி.பெரேரா
திகதி: 2026.02.24

3.3. காகுப் பாய்ச்சல் தொடர்பான குறிப்புகள்

ஏசீஏ - சீ

2025 டிசம்பர் 31 உடன் முடிவடையும் வருடத்திற்கான காகுப் பாய்ச்சல் தொடர்பான குறிப்புகள்

உண்மைநிலை

	2025 ரூபா.	2024 ரூபா.
நடைமுறைச் செயற்பாடுகளின் மீதான காகுப் பாய்ச்சல்		
மொத்த வரி கிடைக்கப்பெற்றவை	-	-
கட்டணங்கள், மிகை, தண்டப் பணம் மற்றும் அனுமதிப் பத்திரம்	-	-
இலாபம்	-	-
வருமானம் அல்லாத பெறுமதிகள்	-	-
வேறு வருமானத் தலைப்புகளின் கீழ் ஒன்று சேர்க்கப்பட்ட வருமானம்	11,100,391	45,021,005
கட்டுநிதி பெறுமதிகள்	217,999,720	395,608,000
முற்பண அறவீடுகள்	89,979,273	23,068,196
வைப்பு கிடைக்கப்பெற்றவை	1,015,768	13,234,319
நடைமுறைச் செயற்பாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட காகுப் பாய்ச்சல் (அ)	320,095,152	476,931,520
குறைக்கப்பட்டது - நிதி செலவுகள்:		
தனியாள் வேதனங்கள் மற்றும் நடைமுறைச் செலவுகள்	212,475,207	367,061,335
சலுகைக் கொடுப்பனவுகள் மற்றும் மாற்றங்கள்	646,390	1,441,798
மூலதனசொத்தக்களின்நிர்மாணிப்பு மற்றும் மேம்படுத்தல், மூலதன மாற்றங்கள், திறன் விருத்தி மற்றும் ஏனையமூலதன செலவுகள்	10,834,303	20,407,031
வேறு செலவுத் தலைப்புகளின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட செலவு	1,102,407	15,384,825
திறைசேரிக்கு செலுத்தப்பட்ட முற்பணக் கணக்கு	1,658,767	1,224,926
முற்பணக் கொடுப்பனவுகள்	88,423,508	27,446,764
வைப்புக் கொடுப்பனவுகள்	1,086,861	37,828,629
நடைமுறைச் செலவுகளின் பொருட்டு செலவு செய்யப்பட்ட காகுப் பாய்ச்சல் (ஆ)	316,227,442	470,795,308
நடைமுறைச் செயற்பாடுகளின் பொருட்டு உற்பத்தி செய்யப்பட்ட தேறிய காகுப் பாய்ச்சல் (இ) = (அ) - (ஆ)	3,867,710	6,136,212
முதலீட்டு செயற்பாடுகளின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட காகுப் பாய்ச்சல்		
வட்டி	-	-
இலாபம்	-	-
உரித்துகள்; அகற்றப்படுதலின் ஒதுக்கீடு மற்றும் பௌதீக சொத்துக்களை விற்பனை	-	-
கடன் அறவீடுகள்	-	-

நடைமுறைச் செயற்பாடுகளின் பொருட்டு உற்பத்தி செய்யப்பட்ட தேறிய காகுப் பாய்ச்சல் (ஈ)	-	-
குறைக்கப்பட்டது - நிதிச் செலவுகள் :		
கொள்வனவு அல்லது பெளதீகச் சொத்துக்களின் நிர்மாணிப்பு மற்றும் ஏனைய முதலீடுகளின் கொள்வனவு	4,450,265	5,218,885
முதலீட்டு செயற்பாடுகளின் மூலம் செலவு செய்யப்பட்ட காகுப் பாய்ச்சல் (உ)	4,450,265	5,218,885
முதலீட்டுச் செயற்பாடுகளின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தேறிய காகுப் பாய்ச்சல் (ஊ) = (ஈ) - (உ)	(4,450,265)	(5,218,885)
நடைமுறை மற்றும் முதலீட்டுச் செயற்பாடுகளின் பொருட்டு உற்பத்தி செய்யப்பட்ட தேறிய காகுப் பாய்ச்சல் (எ) = (இ) + (ஈ)		-
நிதி செயற்பாடுகளின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட காகுப் பாய்ச்சல்		
உள்நாட்டுக் கடன்கள்	-	-
வெளிநாட்டுக் கடன்கள்	-	-
அன்பளிப்புகள் கிடைக்கப்பெற்றவை	-	-
நிதி செயற்பாடுகளின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட காகுப் பாய்ச்சல் (ஏ)	-	-
குறைக்கப்பட்டது - நிதிச் செலவுகள்		
உள்நாட்டுக் கடனை மிளச் செலுத்துதல்	-	-
வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்துதல்	-	-
நிதிச் செயற்பாடுகளின் பொருட்டு செலவு செய்யும் முழு காகுப் பாய்ச்சல் (ஐ)	-	-
நிதிச் செயற்பாடுகளின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட காகுப் பாய்ச்சல் (ஒ) = (ஏ) - (ஐ)	-	-
நிதி தேறிய வேறுபாடு (எ)=(ஒ)-(ஓ)	(582,555)	917,327
ஜனவரி 01 ஆம் திகதிக்கு ஆரம்ப நிதி நிலுவை	582,555	-
டிசம்பர் 21 ஆம் திகதிக்கு இறுதி நிதி நிலுவை	-	917,327

3.4 நிதி வெளியீட்டு குறிப்புகள் - இல்லை

3.5 வருமான சேகரிப்பு செயற்றிறன்கள்

ரூபா.000

வருமானத் தலைப்பு	வருமானத் தலைப்பின் விடயங்கள்	வருமானத் திட்டம்		ஒன்றுசேர்க்கப்பட்ட வருமானம்	
		ஆரம்ப திட்டம்	இறுதித் திட்டம்	அளவு (ரூபா)	இறுதி வருமானம் திட்டத்தின் % ஆக
-	-	-	-	-	-

3.6 ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துகின்ற செயற்றிறன்கள்

ரூபா.000

ஒதுக்கீட்டு வகைகள்	ஒதுக்கப்பட்ட நிதியம்		நிலைமைச் செலவுகள்	பயன்படுத்திய நிதியங்களை நிறைவு செய்த இறுதி ஒதுக்கீடு % ஆக
	ஆரம்ப நிதியம்	ஆரம்ப நிதியம்		
மீண்டு எழும்	582,753,368.57	582,753,368.57	553,356,340.28	94.95%
மூலதனம்	17,000,000.00	17,000,000.00	12,402,757.47	72.96%
பிம் சவிய	1,000,000,000.00	917,702,206.95	406,895,443.33	44.34%
காணி கையகப்படுத்தல்	4,000,000,000.00	2,800,000,000.00	2,052,526,984.38	73.3%

3.7. நி.ஒ 208 இன் அடிப்படையில் வேறு அமைச்சுகள்/ திணைக்களங்களின் பிரதிநிதிகள் எனும் அடிப்படையில் இந்த திணைக்களம்/ மாவட்ட செயலகம்/ பிரதேச சபை என்பவற்றுக்கு அனபளிப்புச் செய்யப்பட்ட ஒதுக்கீடு

ரூபா 000

தொ.இ	ஒதுக்கீட்டினை பெற்றுக் கொண்ட அமைச்சுகள்/ திணைக்களங்கள்	ஒதுக்கீட்டின் நோக்கம்	ஒதுக்கீடு		நிலைமைச் செலவுகள்	பயன்படுத்திய நிதியங்களை வழங்கிய இறுதி ஒதுக்கீடு % ஆக
			ஆரம்ப நிதியம்	இறுதி நிதியம்		
-	-	-	-	-	-	-

3.8. நிதி அல்லாத சொத்துக்களை அறிக்கையிடும் செயற்றிறன்கள்

ரூபா.000

வருமானத் தலைப்பு	தலைப்பு விபரம்	31.12.2025 திகதிக்கு பொருள் மதிப்பீட்டு அறிக்கைக்கு ஏற்ப நிலுவை	31.12.2025 திகதிக்கு நிதி நிலைமை அறிக்கைக்கு ஏற்ப நிலுவை	பின்னர் கணக்கியலுக்கு சேர்க்கப்பட வேண்டியவை	முன்னேற்றம் % ஆக அறிக்கையிடுதல்
9152	இயந்திர உபகரணங்கள்	276,649,814.20	276,649,814.20	-	-

3.9 கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை

கணக்காய்வாளர் நாயகத்தினால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை அவை சமர்ப்பிக்கப்படவில்லை.

04. அத்தியாயம்

4.1 நிறுவனத்தின் செயலாற்றுகைச் சுட்டிகள் (செயற்பாட்டு திட்டங்களின் அடிப்படையில்)

விசேட சுட்டி 2025 ஆம் வருடத்தில் வேலை நிறைவு செய்யப்பட்ட கோவைகள்/ அளிப்புப் பத்திரம்/ குத்தகைகளின் எண்ணிக்கை 2024 ஆம் வருடத்தில் அமைச்சர் அவர்களின் அனுமதிக்கிடக்கப்பெறாது இறுதியாக உள்ள கோவைகள் + 2025 வருடத்தில் கா.ஆ.நா. கிடைக்கப் பெற்ற கோவைகள் ×100	எதிர்பார்க்கப்பட்ட முடிவுகளின் சதவீதமாக (%) ஆக நிலைமை முடிவுகள்		
	100%-90%	75%-89%	50%-74%
குத்தகை பரிந்துரைகளின் எண்ணிக்கை (விசாரணை 212)	-	-	64.1%
வழங்கப்பட்டிருக்கும் குத்தகைகள் மற்றும் அளிப்புப் பத்திரங்களின் எண்ணிக்கை (விசாரணை 50 + 120)	-	-	71.6%
ஒப்படைப்பு எண்ணிக்கை (விசாரணை 24)	-	-	40.9%
புனித பூமி உறுதிகளின் எண்ணிக்கை (விசாரணை 03)	-	-	50.9%
சுனாமி அளிப்புப் பத்திரங்களின் எண்ணிக்கை (விசாரணை 09)	-	-	52.8%

- கா.ஆ.நாயகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட கோவைகள்/ அளிப்புகள்/ குத்தகைகள் என்பவற்றில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக மீண்டும் கா.ஆ.நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கோவைகள்/ அளிப்புகள்/ குத்தகைகள் என்பதாக வேறுபடுத்தப்பட்டுள்ளன.

05. அத்தியாயம்

5.1 அடையாளம் காணப்பட்ட குறித்த நிலையான அபிவிருத்தியின் நோக்குகளைக் குறிப்பிடுக.

நோக்கு/ இலக்கு	இலக்கு	வெற்றிச் சுட்டிகள்	இன்று வரை பெற்றுக் கொள்ளப்பட்ட வெற்றிகளின் முன்னேற்றம்		
			0%-49%	50%-74%	75%-100%
1. அனைத்து இடங்களிலும் காணப்படுகின்ற அனைத்து வகையான ஏழ்மை நிலையை முடிவுறுத்துதல்.	1.4. விசேடமான ஏழ்மை நிலையில் காணப்படும் மற்றும் எச்சரிக்கையான நிலையில் காணப்படும் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் 2030 ஆம் வருடத்தில் பொருளாதார வளம், ஆரம்ப சேவைகள், காணி உரிமை மற்றும் அதனை நிர்வகித்தல் வேறு வழிகளில் சொத்து உரிமை, இயற்கை வளம், பொருத்தமான புதிய தொழில்நுட்பம், நுண்நிதியம் உட்பட நிதி சேவைகளின் பொருட்டு பிரவேசிப்பதற்கு சமனான உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.	பௌதீக இலக்கை அடைந்து கொள்ளுதல் சதவீதத்தின் அடிப்படையில்	கையளிப்புகள் 40.9%	குத்தகைப் பரிந்துரை 64.1% குத்தகைப் பத்திரம் மற்றும் அளிப்புப் பத்திரம் 71.6% சுனாமி அளிப்புகள் 52.8%	-
2. பட்டினியை நீக்கி உணவுப் பாதுகாப்பு மற்றும் சிறப்பான போசாக்கு நிலைமையை வெற்றிபெறச் செய்து நிலையான விவசாயத்தை மேம்படுத்துதல்.	2.3. 2030 ஆம் ஆண்டளவில் சிறு அளவலான உணவு உற்பத்தியாளர்களின் விசேடமாக பெண்களின்,சுதேச மக்களின்,விவசாய குடும்பங்களின்,மீனவர்களின் விவசாய அடிப்படையிலான வினைத்திறன் மற்றும் வருமானம்,காணிகளில் பாதுகாப்பான முறையிலும் சமனான முறையிலும் உள்நுழைவதற்கான சந்தர்ப்பம்,ஏனைய உற்பத்திகள்,வளங்கள் மற்றும் அன்பளிப்புகள்,கல்வி அறிவு,நிதி சேவைகள்,சந்தை மற்றும் பெறுமதிகளை ஒன்றுசேர்த்தல்,பண்ணைகள் அற்ற வேலை வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் இவற்றை இரு மடங்காக்குதல்.	மேற்கூறியவாறு	கையளிப்புகள் 40.9%	குத்தகைப் பரிந்துரை 64.1% குத்தகைப் பத்திரம் மற்றும் அளிப்புப் பத்திரம் 71.6% சுனாமி அளிப்புகள் 52.8%	-

	2.4. 2030 ஆம் ஆண்டளவில் நிலையான உணவு உற்பத்தித் தொகுதி இருப்பதை உறுதிப்படுத்துதல் மற்றும் உயிரியல் தொகுதி இருப்பதை உறுதிப்படுத்துதல்,மற்றும் உயிரியல் தொகுதியினை கொண்டு நடாத்துவதற்கு உதவியாக அமையும் காலநிலை வேறுபாடுகளுக்கு ஏற்ப செயற்படுவதற்கு திறன்களை பலப்படுத்துவதற்கு பாதகமான கால நிலை,வறட்சி,வெள்ளம் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் மற்றும் காணி மற்றும் மண்ணின் குண இயல்புகளை விருத்தி செய்யும் இதனை ஈடு செய்யக்கூடிய விவசாய பயன்பாடுகளை செயற்படுத்துதல்.	மேற்கூறியவாறு	கையளிப்புகள்; 40.9%	குத்தகைப் பரிந்துரை 64.1% குத்தகைப் பத்திரம் மற்றும் அளிப்புப் பத்திரம் 71.6% சுனாமி அளிப்புகள் 52.8%	-
3. நோயற்ற வாழ்வினை உறுதிப்படுத்தி சகல வயதுகளிலும் இருக்கும் எல்லோரதும் நலன்புரி திட்டத்தை விருத்தி செய்தல்	3.9. 2030 ஆம் ஆண்டளவில் இரசாயன,வாயு,நீர் மற்றும் மாசடைதல்மற்றும் அசுத்தமடைவதன் காரணமாகஏற்படும் மரணம் மற்றும் நோய் நிலைமைகளை எதிர்பாராத அளவில் குறைவடையச் செய்தல்.	மேற்கூறியவாறு	கையளிப்புகள்; 40.9%	குத்தகைப் பரிந்துரை 64.1% குத்தகைப் பத்திரம் மற்றும் அளிப்புப் பத்திரம் 71.6% சுனாமி அளிப்புகள் 52.8%	-
5. ஆண், பெண் சமத்துவத்தை முன்னிலைப்படுத்தி அனைத்து பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வலுப்படுத்துதல்	5.1. பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு எதிராக அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையிலுமான வேறுபாடுகளை இல்லாதொழித்தல்.	மேற்கூறியவாறு	கையளிப்புகள்; 40.9%	குத்தகைப் பரிந்துரை 64.1% குத்தகைப் பத்திரம் மற்றும் அளிப்புப் பத்திரம் 71.6% சுனாமி அளிப்புகள் 52.8%	-

	5. அ. பெண்களுக்கான பொருளாதார உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தேசிய சட்டங்களுக்கு அமைய காணி மற்றும் வேறு சொத்துக்கள் தொடர்பான நிதிச் சேவைகள், உரித்துகள் மற்றும் இயற்கை வளங்களின் உரிமையைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல்.	மேற்கூறியவாறு	கையளிப்புகள்; 40.9%	குத்தகைப் பரிந்துரை 64.1% குத்தகைப் பத்திரம் மற்றும் அளிப்புப் பத்திரம் 71.6% சுனாமி அளிப்புகள் 52.8%	-
6. அனைவருக்கும் நீர் மற்றும் சுகாதார சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அதன் நிலையான முகாமைத்துவத் தை உறுதிப்படுத்துதல்.	6.6. 2030 ஆண்டளவில் மலைகள்,அடர்ந்த காட்டுகள்,ஈர நிலங்கள்,ஆறுகள்,நிலக் கீழ் நீர் மற்றும் ஏறிகள் உட்பட அனைத்து நீர் தொடர்பான உயிர்த் தொகுதியைப் பாதுகாத்தல் மற்றும் அதனை மீள கட்டியமைத்தல்.	மேற்கூறியவாறு	கையளிப்புகள்; 40.9%	குத்தகைப் பரிந்துரை 64.1% குத்தகைப் பத்திரம் மற்றும் அளிப்புப் பத்திரம் 71.6% சுனாமி அளிப்புகள் 52.8%	-
7. அனைத்திற்கும் ஈடுகொடுக்கக் கூடிய நம்பி;கையுள்ள,நிலையான,நவீன மின்சக்கி வழங்குதலை உறுதிப்படுத்துதல்.	7.ஆ. 2030 ஆம் ஆண்டளவில் ஆகக் குறைந்தது அபிவிருத்தியடைந்த நாடுகளின், சிறு தீவுகளில் மற்றும் ஏனைய நாடுகளில் தேசிய எல்லைக்குள் உட்படுத்தப்பட்டு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் உள்ளடங்கலாக அவர்களது வேலைத்திட்டங்களுக்கு ஏற்றவாறு நவீன மற்றும் நிலையான மின்சக்கி சேவையினை வழங்குவதற்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துதல்.	மேற்கூறியவாறு	கையளிப்புகள்; 40.9%	குத்தகைப் பரிந்துரை 64.1% குத்தகைப் பத்திரம் மற்றும் அளிப்புப் பத்திரம் 71.6% சுனாமி	-

				அளிப்புகள் 52.8%	
8. அனைத்தின் பொருட்டும் சக்திமிக்க,முழு மையான மற்றும் நிலையான அபிவிருத்தி மேம்பாடு,முழு மையான,வினைத் திறன்மிக்க,நன் மையளிக்கத்தக்க வேலைவாய்ப்புக் களை மேம்படுத்துதல்.	8.4. 2030 ஆம் ஆண்டளவில் நிலையான பாவனை மற்றும் உற்பத்தி தொடர்பான 10 வருட வேலைத்திட்டங்களுக்கு அமைவாக உலக உற்பத்தி மற்றும் பாவனையில் வள உற்பத்தியனை வினைத்திறன் மிக்கதாக மேற்கொள்ளுதல் மற்றும் பொருளாதார அபிவிருத்தியின் போது சூழலுக்கு பாதகம் விளைவிப்பதை நிறுத்தவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதை முன்னேற்றகரமான முறையில் விருத்தி செய்தல். இங்கு அபிவிருத்தி அடைந்த நாடுகளின் மூலம் மேற்கொள்ளப்படும் விதம் முன்மாதிரியாகக் கொள்ளப்படும்.	மேற்கூறியவாறு	கையளிப்புகள் 40.9%	குத்தகைப் பரிந்துரை 64.1% குத்தகைப் பத்திரம் மற்றும் அளிப்புப் பத்திரம் 71.6% சுனாமி அளிப்புகள் 52.8%	-
15. உலக சுற்றாடல் தொகுதியின் நீண்ட பாவனை, நிலையான வன முகாமைத்துவம், பாலவனமாக்கு வதற்கு எதிராக செயற்படுத்தல், மீளமைத்துப் பாதுகாத்து அபிவிருத்தி செய்தல், காணி நொய்தாக்கலை தடுத்தல், புணர்நிர்மானங் க் மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை அழிக்கப்படுவதை	15.1. 2030 ஆம் ஆண்டளவில் பூமியின் மீது மற்றும் நிலக் கீழ் காணப்படும் நன்னீர் சுற்றாடல் தொகுதி மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் சேவைகள், விசேட காடுகள், மலைகள் மற்றும் வரண்ட நிலங்கள், சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அமைவாக அவற்றின் பாதுகாப்பு, மீள கட்டமைத்தல், நீண்ட பாவனை என்பவற்றை உறுதிப்படுத்துதல்.	மேற்கூறியவாறு	கையளிப்புகள்; 40.9%	குத்தகைப் பரிந்துரை 64.1% குத்தகைப் பத்திரம் மற்றும் அளிப்புப் பத்திரம் 71.6% சுனாமி அளிப்புகள் 52.8%	-
	15.3. 2030 ஆம் ஆண்டளவில் பாலவனமாக்குதலை இல்லாதொழித்தல்,பாலவனமாக் கல்,வறட்சி மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட காணிகள் உள்ளடங்கலாக	மேற்கூறியவாறு	கையளிப்புகள் 40.9%	குத்தகைப் பரிந்துரை 64.1% குத்தகைப் பத்திரம் மற்றும்	-

த் தடுத்தல்.	அழிவுக்குள்ளாகிய காணிகளை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு வருதல் மற்றும் காணிகள் அழிவுக்குட்படுத்தப்படாத ஓர் உலகினை உருவாக்குதல்.			அளிப்புப் பத்திரம் 71.6% சுனாமி அளிப்புகள் 52.8%	
	15.4. 2030 ஆம் ஆண்டளவில் நிலையான அபிவிருத்தியின் பொருட்டு முக்கியமான பிரதிபலன்களை வழங்குவதற்கு அவற்றின் கொள்ளளவை விருத்தி செய்வதற்கு உயிர்த்தொகுதி பல்வகைமையுடன் மலைநாட்டு சுற்றாடல் தொகுதியினைப் பாதுகாத்தலை உறுதிப்படுத்துதல்.	மேற்கூறியவாறு	கையளிப்புகள்; 40.9%	குத்தகைப் பரிந்துரை 64.1% குத்தகைப் பத்திரம் மற்றும் அளிப்புப் பத்திரம் 71.6% சுனாமி அளிப்புகள் 52.8%	-

5.2. நிலையான அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்ளும் வெற்றிகள் மற்றும் சவால்கள் என்பவற்றை சுருக்கமாக விளக்குக.

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு காணப்படுகின்ற சட்ட மீளாய்வுகள் மற்றும் திருத்தங்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும் அவற்றினை நடைமுறைப்படுத்துகின்ற நிலைமைக்கு கொண்டுவருவதற்கு நீண்ட காலம் தேவைப்படுகின்றமை காணப்படுகின்ற ஒரு சவாலாகும்.

06. அத்தியாயம் - மனித வளத் தோற்றப்பாடு

6.1. பணியாட்கள் முகாமைத்துவம்

	அனுமதிக்கப்பட்ட பணியாட்கள்	தற்போதைய பணியாட்கள்	வெற்றிடங்கள்
சிரேஷ்ட	28	23	05
மூன்றாம் நிலை	04	03	01
இரண்டாம் நிலை	539	513	26
ஆரம்ப நிலை	44	35	09

2025.12.31 ஆம் திகதிக்கு அனுமதிக்கப்பட்ட உண்மையான பணியாட்களை அடிப்படையாகக் கொண்டு மேற்படி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

6.2. நிறுவனத்தின் செயற்றிறனுக்கு மனித வள பற்றாக்குறை அல்லது மேலதிக நிலை எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது என்பது தொடர்பில் மிகச் சுருக்கமாகத் தெளிவுபடுத்துக.

நிறுவனத்திற்குள் மனித வளப் பற்றாக்குறை ஒன்று காணப்படுகின்றது. இதன் காரணமாக ஒரு உத்தியோகத்தருக்கு குறித்த அளவினை விடவும் மேலதிக கடமைகளை ஒப்படைக்க வேண்டியுள்ளதோடு, அதன் மூலம் கடமைகளை மேற்கொள்வதில் எதிர்பார்க்கப்பட்ட கால அளவை விடவும் அதிக காலம் செலவு செய்யப்படுவதனால் வினைத்திறன்மிக்க சேவை தொடர்பில் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

6.3. மனித வள அபிவிருத்தி

வேலைத்திட்டத்தின் பெயர்	பயிற்சியளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை	வேலைத்திட்டத்தின் கால எல்லை	மொத்த முதலீடு (ரூபா.000)		வேலைத்திட்டத்தின் தன்மை (தேசிய / சர்வதேச)	பிரதிபலன் / பெற்றுக்கொண்ட அறிவு
			தேசிய	சர்வதேச		
100 மணி நேர தமிழ் மொழிப் பயிற்சி பாடநெறி	09	100 மணித்தியாலம்	15,698.00		தேசிய	சேவைத் தேவைகளின் அடிப்படையில் இரண்டாம் மொழித் தேர்ச்சியை பெறல்.
நிர்வாக அதிகாரிகளின் பொறுப்புகள் மற்றும் வகிப்பாகம்	01		13,000.00		தேசிய	நிர்வாக அதிகாரிகளுக்குரிய நிறுவனப் பொறுப்புகள் மற்றும் வகிப்பாகம்தொடர்பான அறிவு.
161 th Regular Session on Land Policy for Rural Development(J.A.D.R - ஜயதூரிய - தைவான்)	01	2025.05.14 - 2025.06.15 (10 நாட்கள்)	-	சர்வதேச		காணிக் கொள்கைகள் தொடர்பான அறிவு.
Government Payroll System (Metropolitan Campus)	01	2025.06.17 - 2025.06.19 (03 நாட்கள்)	18,000.00		தேசிய	அரசாங்க ஊதிய தயாரிக்கும் செயல்முறைகள் தொடர்பான அறிவு.
Advanced Ms Excel skills (Metropolitan Campus)	01	2025.06.25- 2025.06.26 (02 நாட்கள்)	13,000.00		தேசிய	கணினி தொடர்பான அறிவு.
English for office use (Metropolitan Campus)	01	2025.06.11- 2025.06.13 (03 நாட்கள்)	18,000.00		தேசிய	ஆங்கில மொழி தொடர்பான அறிவு.

வேலைத்திட்டத்தின் பெயர்	பயிற்சியளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை	வேலைத்திட்டத்தின் கால எல்லை	மொத்த முதலீடு (ரூபா.000)		வேலைத்திட்டத்தின் தன்மை (தேசிய / சர்வதேச)	பிரதிபலன் / பெற்றுக்கொண்ட அறிவு
			தேசிய	சர்வதேச		
161 th Regular Session on Land Policy for Rural Development(J.A.D.R .ஜயதூரிய- தைவான்).	01	2025.05.14 - 2025.06.15 (10 நாட்கள்)	-	சர்வதேச		காணிக் கொள்கைகள் தொடர்பான அறிவு.
Government Payroll System (Metropolitan Campus)	01	2025.06.17 - 2025.06.19 (03 நாட்கள்)	18,000.00		தேசிய	அரசாங்க ஊதியம்தயாரிக்கும் செயல்முறைகள் தொடர்பான அறிவு.
Salient Features of the Procurement Guidelines and manual 2024-2025.05.29 (Colombo University)	03	2025.06.20 (01 நாள்)	28,500.00		தேசிய	பெறுகை செயல்முறை தொடர்பான அறிவு
புதிய பெறுகை வழிகாட்டல்கள்- (PRAG நிறுவனம்).	05	2025.06.12 (01 நாள்)	62,500.00		தேசிய	பெறுகை செயல்முறை தொடர்பான அறிவு
தாபன விதிக் கோவைகள் (SDFL நிறுவனம்)	04	2025.06.26- 2025.06.27 (02 நாட்கள்)	52,000.00		தேசிய	தாபன விதிக் கோவைகள் தொடர்பான அறிவு
அரசாங்க நிதி ஒழுங்குவிதிகள் (SDFL நிறுவனம்).	04	2025.07.14 (01 நாள்)	28,000.00		தேசிய	அரசாங்க நிதி ஒழுங்குவிதிகள் தொடர்பான அறிவு.
அரசு உத்தியோகத்தார்களின் முன்பணம் 'B' கணக்கு தயாரித்தல் தொடர்பான பயிற்சி (SDFL நிறுவனம்).	03	2025.06.19 (01 நாள்)	21,000.00		தேசிய	அரசு அதிகாரிகளின் முன்பணம் 'B' கணக்கு தயாரித்தல் தொடர்பான அறிவு.
New Procurement Guideline (NILS நிறுவனம்)	02	2025.06.19 (01 நாள்)	37,000.00		தேசிய	பெறுகை நடைமுறைகள் தொடர்பான அறிவு.

வேலைத்திட்டத்தின் பெயர்	பயிற்சியளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை	வேலைத்திட்டத்தின் கால எல்லை	மொத்த முதலீடு (ரூபா.000)		வேலைத்திட்டத்தின் தன்மை (தேசிய / சர்வதேச)	பிரதிபலன் / பெற்றுக்கொண்ட அறிவு
			தேசிய	சர்வதேச		
Software Quality Assurance Professional Program(SLIIT Campus)	02	60 மணித்தியாலங்கள்	126,840.00		தேசிய	கணனி மென்பொருள் தொடர்பான அறிவு
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக சேவை தொழிலாளர்களின் திறன் அபிவிருத்தியை மேம்படுத்துதல். (SDFL நிறுவனம்).	02	2025.11.18-2025.11.19 (02 நாட்கள்)	26,000.00		தேசிய	அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக சேவை தொழிலாளர்களின் திறன் அபிவிருத்தியை மேம்படுத்துதல்.
Advanced Microsoft Excel Training for Data Analysis (SDFL நிறுவனம்).	04	2025.10.28-2025.10.30 (03 நாட்கள்)	84,000.00		தேசிய	கணனி அறிவு
அரசுக் கணக்கியல் முறைமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் இறுதி கணக்குகள் தயாரித்தல் (SDFL நிறுவனம்).	05	2025.10.28-2025.10.29 (02 நாட்கள்)	65,000.00		தேசிய	அரசுக் கணக்கியல் முறைமை மற்றும் இறுதி கணக்குகள் தயாரித்தல் தொடர்பான அறிவு
பொருட்கள் மற்றும் ஆலோசனை சேவைகளுக்கான பெறுகை வழிகாட்டல்களில் புதிய மாற்றங்கள் தொடர்பான செயலமர்வு (SDFL நிறுவனம்).	01	2025.08.25-2025.08.26 (02 நாட்கள்)	13,000.00		தேசிய	பெறுகை செயல்பாடுகள் தொடர்பான அறிவு

வேலைத்திட்டத்தின் பெயர்	பயிற்சியளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை	வேலைத்திட்டத்தின் கால எல்லை	மொத்த முதலீடு (ரூபா.000)		வேலைத்திட்டத்தின் தன்மை (தேசிய / சர்வதேச)	பிரதிபலன் / பெற்றுக்கொண்ட அறிவு
			தேசிய	சர்வதேச		
ஒழுக்காற்று நடவடிக்கை முறை தொடர்பான சான்றிதழ் பாடநெறி (NILS நிறுவனம்).	02	2025.09.10 முதல் 10 நாட்கள்	50,000.00		தேசிய	ஒழுக்காற்று நடவடிக்கை முறை தொடர்பான அறிவு
அலுவலக குறிப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ கடித எழுத்து தொடர்பான பயிற்சி (NILS நிறுவனம்).	01	2025.11.11 (01 நாள்)	6,500.00		தேசிய	அலுவலக குறிப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ கடித எழுத்து தொடர்பான அறிவு
அரசாங்க நிதி ஒழுங்குவிதிகளின் கீழ் சேதங்கள், இழப்புகள் மற்றும் தள்ளுபடிகள் தொடர்பான பயிற்சி (கமத்தொழில் அமைச்சு).	03	2025.11.25 (01 நாள்)	-		தேசிய	அரசாங்க நிதி ஒழுங்குவிதிகளின் கீழ் சேதங்கள், இழப்புகள் மற்றும் தள்ளுபடிகள் தொடர்பான அறிவு
அலுவலக உதவியாளர் சேவையின் பணிப் பயிற்சி மற்றும் இரு நாள் அரசு / அரை அரசு துறை பயிற்சி (NILS நிறுவனம்).	04	2025.12.17- 2025.12.18 (02 நாட்கள்)	48,000.00		தேசிய	அலுவலக உதவியாளர் சேவையின் பணித்தொடர்பான அறிவு
Certificate Program in ICT & AI for office Productivity (NILS நிறுவனம்).	03	2025.11.12 முதல் 05 நாட்கள்	90,000.00		தேசிய	அலுவலக பணிகளுக்கான நவீன தகவல் தொழில்நுட்ப (IT) அறிவைப் பெறுதல்
தனிப்பட்ட கடிதங்களை பயனுள்ள முறையில் பராமரித்தல் (NILS நிறுவனம்).	02	2025.12.02 (01 நாள்)	13,000.00		தேசிய	தனிப்பட்ட கடிதங்களை பயனுள்ள முறையில் பராமரித்தல் தொடர்பான அறிவு

வேலைத்திட்டத்தின் பெயர்	பயிற்சியளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை	வேலைத்திட்டத்தின் கால எல்லை	மொத்த முதலீடு (ரூபா.000)		வேலைத்திட்டத்தின் தன்மை (தேசிய / சர்வதேச)	பிரதிபலன் / பெற்றுக்கொண்ட அறிவு
			தேசிய	சர்வதேச		
விடுமுறை அலுவலரின் வகிப்பாகம் மற்றும் பொறுப்புகள் (NILS நிறுவனம்).	01	2025.11.06 (01 நாள்)	6,500.00		தேசிய	விடுமுறை அலுவலரின் வகிப்பாகம் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிவு
பெறுகை செயல்முறை தொடர்பான நடைமுறைப் பயன்பாடு (NILS நிறுவனம்).	01	2025.09.17- 2025.10.01 (03 நாட்கள்)	18,000.00		தேசிய	பெறுகை செயல்முறை தொடர்பான நடைமுறைப் பயன்பாடு தொடர்பான அறிவு
Workshop on Salary Conversion (NILS நிறுவனம்).	01	2025.10.16 (01 நாள்)	8,000.00		தேசிய	ஊதிய மாற்றம் தொடர்பான அறிவு
பொருட்கள் மற்றும் ஆலோசனை சேவைகளுக்கான பெறுகை வழிகாட்டல்களில் புதிய மாற்றங்கள் தொடர்பான செயலமர்வு (SDFL நிறுவனம்).	01	2025.11.26- 2025.11.27 (02 நாட்கள்)	13,000.00		தேசிய	பொருட்கள் மற்றும் ஆலோசனை சேவைகளுக்கான பெறுகை வழிகாட்டல்களில் புதிய மாற்றங்கள் தொடர்பான அறிவு
சாரதிகள் மற்றும் அலுவலக உதவியாளர்களின் ஒழுக்கம் பேணுவதுதொடர்பான செயலமர்வு (SDFL நிறுவனம்).	01	2025.11.27- 2025.12.19 (02 நாட்கள்)	13,000.00		தேசிய	சாரதிகள் மற்றும் அலுவலக உதவியாளர்களின் ஒழுக்கம் பேணுவது தொடர்பான அறிவு
தனிப்பட்ட கோவை பராமரிப்பு தொடர்பான செயலமர்வு (SDFL நிறுவனம்).	02	2025.12.10- 2025.12.11 (02 நாட்கள்)	26,000.00		தேசிய	தனிப்பட்ட கோவை பராமரிப்பு தொடர்பான அறிவு

பெறுகை செயல்முறை (Bid Evaluation) தொடர்பான பயிற்சி (கமத்தொழில் அமைச்சின்கேட்போ ர்கூடம்).	100	2025.12.23 (01 நாள்)	54,348.00		தேசிய	விலைமனு கோரல் தொடர்பான அறிவு
--	-----	-----------------------------	-----------	--	-------	---------------------------------

6.2 ஒரு நிறுவனத்தின் செயல்திறன் மேம்பாட்டிற்காக பயிற்சிப் பாடநெறிகள் வழங்கும் பங்களிப்பைச் சுருக்கமாக விளக்குக.

நிறுவனத்தின் பணியாளர்களுக்காக பயிற்சிப் பாடநெறி ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் உத்தியோகத்தர் அறிவு, திறன்பெற்றுக்கொள்வதோடு அதன் மூலம் ஒப்படைக்கப்படும் கடமைகளை வினைத்திறன்மிக்க வகையிலும் உற்பத்தித் திறன்மிக்க வகையிலும் மேற்கொள்வதற்கு முடியுமாக இருப்பதனால் நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தலாம்.

\

07. அத்தியாயம் - இணக்க அறிக்கை

இலக்கம்	தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டிய தேவைப்பாடு	இணக்கத் தன்மை (இணக்கமடைகின்றது/ இணக்கமடையவில்லை)	இணக்கமடையவில்லை யாயின் அது தொடர்பில் சிறு விளக்கம்	இணக்கமடையாமை யை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதற்கு முன்மொழிகின்ற சரியாக நடைமுறைகள்
1	பின்வரும் நிதிக் கூற்றுக்கள்/ கணக்குகள் குறித்த திகதிக்கு முன்னர் முன்வைக்கப்பட்டுள்ளது.			
1.1	வருடாந்த நிதிக் கூற்றுக்கள்	இணக்கமடைகின்றது		
1.2	அரசு உத்தியோகத்தர்களின் முற்கொடுப்பனவு கணக்கு	இணக்கமடைகின்றது		
1.3	வியாபாரம் மற்றும் உற்பத்தி முற்பணக் கணக்கு (வர்த்தக முற்கொடுப்பனவு கணக்கு)	-		
1.4	களஞ்சியசாலை முற்கொடுப்பனவுக் கணக்கு	-		
1.5	விசேட முற்கொடுப்பனவு கணக்கு	-		
1.6	வேறு	-		
2	புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் பராமரிப்பு (நி.ஒ 445)			
2.1	அரசு நிர்வாக சுற்றறிக்கை 267/2018 இற்கு ஏற்ப நிலையான சொத்து தொடர்பான ஆவணக் கோவையினை இற்றைப்படுத்தி அதனை கொண்டு நடாத்துதல்	இணக்கமடைகின்றது		
2.2	தனியாள் உழைப்பூதிய ஆவணங்கள்/ தனியாள் உழைப்பூதிய அட்டைகள் என்பவற்றை இற்றைப்படுத்தி நடாத்திச் செலுத்தல்	இணக்கமடைகின்றது		
2.3	கணக்காய்வு விமர்சன ஆவணங்களை இற்றைப்படுத்தி நடாத்திச் செல்லுதல்	இணக்கமடைகின்றது		
2.4	உள்ளக கணக்காய்வு அறிக்கை இற்றைப்படுத்தி நடாத்திச் செல்லுதல்	இணக்கமடைகின்றது		
2.5	அனைத்து மாதாந்த கணக்குச் சுருக்கங்களையும் (CIGAS)தயாரித்து குறித்த திகதிக்கு முன்னர் திறைசேரிக்கு முன்வைத்தல்	இணக்கமடைகின்றது		

இலக்கம்	தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டிய தேவைப்பாடு	இணக்கத் தன்மை (இணக்கமடைகின்றது/ இணக்கமடையவில்லை)	இணக்கமடையவில்லையாயின் அது தொடர்பில் சிறு விளக்கம்	இணக்கமடையாமையை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதற்கு முன்மொழிகின்ற சரியாக நடைமுறைகள்
2.6	காசோலை மற்றும் காசுக்கட்டளை ஆவணங்களை இற்றைப்படுத்தி நடாத்திச் செல்லுதல்	இணக்கமடைகின்றது		
2.7	பொருட் பதிவேட்டு ஆவணங்களை இற்றைப்படுத்தி நடாத்திச் செல்லுதல்	இணக்கமடைகின்றது		
2.8	மொத்த ஆவணங்களை இற்றைப்படுத்தி நடாத்திச் செல்லுதல்	இணக்கமடைகின்றது		
2.9	இழப்பீட்டு ஆவணங்களை இற்றைப்படுத்தி நடாத்திச் செல்லுதல்	இணக்கமடைகின்றது		
2.10	பொறுப்பு ஆவணங்களை இற்றைப்படுத்தி நடாத்திச் செல்லுதல்	இணக்கமடைகின்றது		
2.11	அடியிதழ் சேர் புத்தகங்கள் (GAN20) ஆவணங்களை இற்றைப்படுத்தி நடாத்திச் செல்லுதல்	இணக்கமடைகின்றது		
3	நிதிக் கட்டுப்பாட்டின் பொருட்டு செயற்பாடுகளை தொடர்புபடுத்துதல் (நி.ஓ 135)			
3.1	நிதி தொடர்பான அதிகாரங்களை நிறுவனத்திற்குள் பகிர்ந்தளித்தல்	இணக்கமடைகின்றது		
3.2	நிதி அதிகாரங்களை பகிர்ந்தளித்திருப்பது தொடர்பில் நிறுவனத்திற்குள் தெரியப்படுத்தியிருத்தல்	இணக்கமடைகின்றது		
3.3	அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் இரு உத்தியோகத்தார்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மூலம் அங்கீகரிக்கப்படும் வகையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருத்தல்	இணக்கமடைகின்றது		
3.4	2014.05.11 ஆம் திகதி இலக்கம் 171/2004 கொண்ட அரசு கணக்கீட்டு சுற்று நிரூபத்தின் மூலம் அரசு சம்பளப் பட்டியல் மென்பொருள் பெக்கேஜினைப் பயன்படுத்தும்போது கணக்காளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுத்துதல்	இணக்கமடைகின்றது		

இலக்கம்	தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டிய தேவைப்பாடு	இணக்கத் தன்மை (இணக்கமடைகின்றது/ இணக்கமடையவில்லை)	இணக்கமடையவில்லையாயின் அது தொடர்பில் சிறு விளக்கம்	இணக்கமடையாமையை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதற்கு முன்மொழிகின்ற சரியாக நடைமுறைகள்
4	வருடாந்த திட்டத்தினை தயார்படுத்துதல்			
4.1	வருடாந்த செயற்திறன் திட்டத்தினை தயார்படுத்துதல்	இணக்கமடைகின்றது		
4.2	வருடாந்த கொள்முதல் திட்டத்தினை தயார்படுத்துதல்	இணக்கமடைகின்றது		
4.3	வருடாந்த உள்ளக கணக்காய்வு திட்டத்தினை தயார்படுத்துதல்	இணக்கமடைகின்றது		
4.4	வருடாந்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்து தேசிய வரவு வெலவுத் திணைக்களத்திற்கு (NBD) குறித்த திகதிக்கு முன்னர் அனுப்பி வைத்தல்	இணக்கமடைகின்றது		
4.5	வருடாந்த காசுப் பாய்ச்சல் கூற்றுக்களை குறித்த திகதிக்கு முன்னர் திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்திற்கு முன்வைத்திருத்தல்	இணக்கமடைகின்றது		
5	கணக்காய்வு விசாரணைகள்			
5.1	கணக்காய்வாளர் மூலம் நியமிக்கப்பட்டிருக்கும் குறித்த திகதிக்கு முன்னர் அனைத்து கணக்காய்வு விசாரணைகளுக்கும் பதில் வழங்கியிருத்தல்	இணக்கமடைகின்றது		
6	உள்ளகக் கணக்காய்வு			
6.1	நி.ஒ 134 (2) DMA/1-2019 இற்கு ஏற்ப வருட ஆரம்பத்தில் கணக்காய்வாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் உள்ளக கணக்காய்வுத் திட்டத்தினை தயாரித்தல்	இணக்கமடைகின்றது	6.1	நி.ஒ 134 (2) DMA/1-2019 இற்கு ஏற்ப வருட ஆரம்பத்தில் கணக்காய்வாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் உள்ளக கணக்காய்வுத் திட்டத்தினை தயாரித்தல்
6.2	அனைத்து உள்ளக கணக்காய்வு அறிக்கைகளுக்கும் ஒரு வருட காலத்திற்குள் பதிலளித்திருத்தல்	இணக்கமடையவில்லை	ஒரு மாத காலத்திற்குள் உள்ளக கணக்காய்வு அறிக்கைகளுக்கு பதில்கள் வழங்கப்படாதிருத்தல்.	கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படல்.

இலக்கம்	தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டிய தேவைப்பாடு	இணக்கத் தன்மை (இணக்கமடைகின்றது/ இணக்கமடையவில்லை)	இணக்கமடையவில்லை யாயின் அது தொடர்பில் சிறு விளக்கம்	இணக்கமடையாமையை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதற்கு முன்மொழிகின்ற சரியாக நடைமுறைகள்
6.3	2018 இலக்கம் 19கொண்ட தேசிய கணக்காய்வு சட்டத்தின் 40 (4) உப பிரிவின் கீழ், அனைத்து உள்ளக கணக்காய்வு அறிக்கைகளினதும் பிரதிகள் முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களத்திற்கு முன்வைக்கப்பட்டிருத்தல்	இணக்கமடைகின்றது		
6.4	அனைத்து உள்ளக கணக்காய்வு அறிக்கைகளின் பிரதிகளையும் 134(3) நிதி ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் கணக்காய்வாளர் நாயகத்துக்கு வழங்கல்	இணக்கமடைகின்றது		
7	கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு			
7.1	DMA 1-2019 சுற்றறிக்கையின் பிரகரம், ஆண்டுக்கு குறைந்தது 04 கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டங்களை நடத்தல்	இணக்கமடைகின்றது		
8	சொத்து முகாமைத்துவம்			
8.1	இலக்கம் 01/2017 கொண்ட சொத்து முகாமைத்துவ சுற்றுநிரூபத்தின் 07 ஆவது பந்தியின் கீழ், சொத்துக்களை கொள்வனவு செய்தல் மற்றும் அவற்றை அகற்றுதல் தொடர்பான தகவல்கள் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருத்தல்	இணக்கமடைகின்றது		
8.2	மேற்குறித்த சுற்றுநிரூபத்தின் 13 ஆவது பந்தியின் கீழ், அந்த சுற்றுநிரூபத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைப்பின் பொருட்டு பொருத்தமான ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஒருவரை நியமித்து அந்த உத்தியோகத்தர் தொடர்பான தகவல்களை கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தல்	இணக்கமடைகின்றது		

இலக்கம்	தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டிய தேவைப்பாடு	இணக்கத் தன்மை (இணக்கமடைகின்றது/ இணக்கமடையவில்லை)	இணக்கமடையவில்லையாயின் அது தொடர்பில் சிறு விளக்கம்	இணக்கமடையாமையே எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதற்கு முன்மொழிகின்ற சரியாக நடைமுறைகள்
8.3	அரசு நிதி சுற்றுநிறுவம் 05/2016 இற்கு ஏற்ப பொருள் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான அறிக்கை குறித்த திகதிக்கு முன்னர் கணக்காய்வாளருக்கு அனுப்பப்பட்டிருத்தல்	நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது		
8.4	வருடாந்த பொருள் மதிப்பீட்டின் அடிப்படையில் வெளிக்காட்டப்படும் மேலதிக விடயங்கள், குறைபாடுகள், மற்றும் அது தொடர்பான ஏனைய பரிந்துரைகள் என்பன சுற்றுநிறுவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்டிருத்தல்	நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.		
8.5	தள்ளுபடி செய்யப்பட்ட பொருட்களை அகற்றும் செயற்பாடு நி.ஒ 772 இற்கு ஏற்ப மேற்கொள்ளப்படுதல்	இணக்கமடைகின்றது		
9	வாகன முகாமைத்துவம்			
9.1	ஒதுக்கப்பட்ட வாகனங்களுக்கான அன்றாட வாகனப் பாவனைக் குறிப்பு மற்றும் மாதாந்த சாராம்ச அறிக்கை என்பவற்றைத் தயாரித்து குறித்த திகதிக்கு முன்னர் கணக்காய்வாளர் நாயகம் அவர்களுக்கு அனுப்பி வைத்தல்	இணக்கமடைகின்றது		
9.2	வாகனங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 06 மாதத்தினை விடவும் குறைந்த காலப்பகுதிக்குள் அவற்றை அகற்றியமை	இணக்கமடைகின்றது		
9.3	வாகன லொக் புத்தகங்களை முறையாக நடாத்திச் செல்லுதல் மற்றும் அவற்றை இற்றைப்படுத்தி நடாத்திச் செல்லுதல்	இணக்கமடைகின்றது		
9.4	அனைத்து வாகன அனர்த்தங்கள் தொடர்பிலும் நி.ஒ.103, 104, 109 மற்றும் 110 என்பவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்	இணக்கமடைகின்றது		
9.5	2016.12.29 ஆம் திகதியிடப்பட்ட 2016/30 இலக்கமுடைய பொது நிர்வாக சுற்றறிக்கையின் 3.1. பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஏற்பாடுகளுக்கு அமைவாக வாகனங்களின் எரிபொருள் பாவனை தொடர்பில் மீளப் பரீட்சித்தல்	இணக்கமடைகின்றது		

இலக்கம்	தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டிய தேவைப்பாடு	இணக்கத் தன்மை (இணக்கமடைகின்றது/ இணக்கமடையவில்லை)	இணக்கமடையவில்லையாயின் அது தொடர்பில் சிறு விளக்கம்	இணக்கமடையாமையே எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதற்கு முன்மொழிகின்ற சரியாக நடைமுறைகள்
9.6	குத்தகைக் காலப் பகுதிக்குப் பின்னர் குத்தகை வாகனங்களுக்கான முழு உரிமை லொக் புத்தகத்தினூடாக ஒப்படைக்கப்பட்டிருத்தல்	இணக்கமடைகின்றது		
10	வங்கிக் கணக்கு முகாமைத்துவம்			
10.1	குறித்த திகதிக்கு முன்னர் வங்கி இணக்கக் கூற்றுக்கள் தயார் செய்யப்பட்டு அவை சான்றுபடுத்தப்பட்டு கணக்காய்வின் பொருட்டு முன்வைக்கப்பட்டிருத்தல்	இணக்கமடைகின்றது		
10.2	மீளாய்வு வருடத்திற்குள் அல்லது அதன் முன்னைய வருடங்களில் இருந்து நடாத்திச் செல்லப்பட்டசெயலிழக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்குப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்.	-		
10.3	வங்கி இணக்கக் கூற்றுக்கள் மூலம் வெளிக்காட்டப்படும் மற்றும் சரிப்படுத்த வேண்டிய மிகுதி தொடர்பில் நிதி ஒழுங்குகளுவிதிகளுக்கு ஏற்ப செயற்பட்டு அதன் மிகுதியை ஒரு வருட காலப்பகுதிக்குள் தீர்த்து வைத்தல்	இணக்கமடைகின்றது		
11	ஒதுக்கீட்டுப் பயன்பாடு			
11.1	ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஒதுக்கீடுகள் தொடர்பில் அதன் எல்லையினைத் தாண்டிச் செல்லாத வண்ணம் செலவுகளை மேற்கொள்ளாதல்	இணக்கமடைகின்றது		
11.2	நி.ஒ 94 (1) இன் அடிப்படையில், ஏற்பாடு செய்யப்பட்ட ஒதுக்கீடுகளின் பாவனையின் பின்னர் வருட இறுதியில் மீதமாக உள்ள ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்காத வண்ணம் பொறுப்புகளை மேற்கொள்ளாதல்.	இணக்கமடைகின்றது		
12	அரச ஊழியர்களின் முற்பணக் கொடுப்பனவுக் கணக்கு			
12.1	எல்லைகளுக்கு ஏற்ப இணக்கமடைகின்றது	இணக்கமடைகின்றது		
12.2	நிலுவையாகக் காணப்படும் கடன் தொடர்பில் நேரப் பகுப்பாய்வு ஒன்றினை மேற்கொண்டிருத்தல்	இணக்கமடைகின்றது		
12.3	ஒரு வருடத்திற்கு மேலாகக் காணப்படும் கடன் நிலுவை தீர்க்கப்பட்டிருத்தல்	இணக்கமடைகின்றது		

இலக்கம்	தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டிய தேவைப்பாடு	இணக்கத் தன்மை (இணக்கமடைகின்றது/ இணக்கமடையவில்லை)	இணக்கமடையவில்லையாயின் அது தொடர்பில் சிறு விளக்கம்	இணக்கமடையாமையே எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதற்கு முன்மொழிகின்ற சரியாக நடைமுறைகள்
13	பொது வைப்புக் கணக்கு			
13.1	காலங் கடந்த வைப்பு தொடர்பில் நி.ஒ. 571 இன் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதல்.	இணக்கமடைகின்றது		
13.2	பொது வைப்பு தொடர்பான நிர்வாகக் கணக்கினை இற்றைப்படுத்தி அதனை நடாத்திச் செல்லாதல்	இணக்கமடைகின்றது		
14	கட்டுநிதிக் கணக்கு			
14.1	மீளாய்வு வருட இறுதியில் நிதிப் புத்தகத்தின் மிகுதியை திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்திற்கு அனுப்பிவைத்திருத்தல்	இணக்கமடைகின்றது		
14.2	நி.ஒ 371 இன் அடிப்படையில் வெளியிடப்பட்ட தேவை நிமித்த பணமுற்பணம், அந்த விடயம் நிறைவுசெய்யப்பட்டு ஒரு மாத காலப்பகுதிக்குள் தீர்க்கப்பட்டிருத்தல்	இணக்கமடைகின்றது		
14.3	நி.ஒ 371 இன் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் அதிகரிக்காத வண்ணம் தேவைக்கேற்ற பணமுற்பணம் வழங்கப்பட்டிருத்தல்	இணக்கமடைகின்றது		
14.4	கட்டுநிதிக் கணக்கின் நிலுவை திறைசேரி புத்தகங்களுடன் மாதாந்தம் இணக்கமடையச் செய்தல்	இணக்கமடைகின்றது		
15	வருமானக் கணக்கு			
15.1	குறித்த ஒழுங்குகளுக்கு ஏற்ப ஒன்று திரட்டப்பட்ட வருமானத்திலிருந்து மீள் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டிருத்தல்.	-		
15.2	ஒன்றுதிரட்டப்பட்ட வருமானம் வைப்புக் கணக்கிலிடப்படாது நேரடியாக வருமானத்தில் சேர்க்கப்பட்டிருந்தமை	-		
15.3	நி.ஒ. 176 இன் படி நிலுவைத் தொகையை கணக்காய்வாளர் நாயகத்துக்குச் சமர்ப்பித்தல்	-		
16	மனித வள முகாமை			
16.1	அனுமதிக்கப்பட்ட அலுவலர் குழாம் வரையறைக்குள் அலுவலர் குழாத்தினரை கொண்டு நடாத்துதல்	இணக்கமடைகின்றது		
16.2	அனைத்து அலுவலக ஊழியர்களுக்கும் தமது கடமை விவரணப் பட்டியல் எழுத்து மூலமாக வழங்கப்பட்டிருத்தல்	இணக்கமடைகின்றது		
16.3	20.09.2017 தேதியிட்ட MSD சுற்றறிக்கை இல 04/2017 இன் படி அனைத்து அறிக்கைகளும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படல்	இணக்கமடைகின்றது		

இலக்கம்	தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டிய தேவைப்பாடு	இணக்கத் தன்மை (இணக்கமடைகின்றது/ இணக்கமடையவில்லை)	இணக்கமடையவில்லையாயின் அது தொடர்பில் சிறு விளக்கம்	இணக்கமடையாமையை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதற்கு முன்மொழிகின்ற சரியாக நடைமுறைகள்
17	பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குதல்			
17.1	தகவல் அறியும் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப, தகவல் உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டு தகவல் வழங்கும் ஆவணம் ஒன்று இற்றைப்படுத்தப்பட்டு நடாத்திச் செல்லப்படுதல்	இணக்கமடைகின்றது		
17.2	நிறுவனம் தொடர்பான தகவல்கள் அதன் இணைத்தளத்தினூடாக வழங்கப்பட்டுள்ள அதேவேளை, இணையத்தளத்தினூடாக அல்லது மாற்று வழி ஒன்றின் மூலம் நிறுவனம் தொடர்பாக பொது மக்களின் வாழ்த்துரைகள்/ குற்றச்சாட்டுக்களை பிரசுரிப்பதற்கு ஏற்ற வழிகளை செய்திருத்தல்.	இணக்கமடைகின்றது		
17.3	தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 08 மற்றும் 10 பிரிவுகளின் பிரகாரம் ஆண்டுக்கு இரண்டு அல்லது ஒரு முறை அறிக்கைகளை சமர்ப்பித்தல்	இணக்கமடைகின்றது		
18	பொதுமக்கள் பிரகடணத்தை நடைமுறைப்படுத்துதல்			
18.1	இலக்கம் 05/2008 மற்றும் 05/2018 (1) இலக்கம் கொண்ட பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்தவ அமைச்சின் சுற்றறிக்கையின் அடிப்படையில் பொதுமக்கள்/ சேவை பெறுநர்களின் பிரகடணத்தை தொகுத்து அதனை நடைமுறைப்படுத்துதல்.	இணக்கமடைகின்றது		
18.2	அந்தச் சுற்றறிக்கையின் 2.3 ஆம் பந்தியின் அடிப்படையில் பொதுமக்கள்/ சேவை பெறுநர்களின் பிரகடணத்தை தொகுத்தல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான செயற்பாட்டினை கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் என்பவற்றின் பொருட்டு நிறுவனத்தினால் ஒரு முறைமை உருவாக்கப்பட்டுள்ளமை.	இணக்கமடைகின்றது		
19	மனித வளத் திட்டத்தினை தொகுத்தல்			
19.1	2018.01.24 ஆம் திகதியிடப்பட்ட அரசு பொது நிர்வாகச் சுற்றறிக்கை 02/2018 இன் இணைப்பு 02 படிவத்தை அடிப்படையாகக் கொண்டு மனித வளத் திட்டம் ஒன்றை தயாரித்திருத்தல்.	இணக்கடைகின்றது		
19.2	அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவர் பொருட்டும் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 12 மணித்தியாலங்களை விடவும் குறையாத பயற்சி கால அளவு மேற்குறிப்பிடப்பட்ட மனித வள திட்டமிடலின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல்.	இணக்கடைகின்றது		

இலக்கம்	தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டிய தேவைப்பாடு	இணக்கத் தன்மை (இணக்கமடைகின்றது/ இணக்கமடையவில்லை)	இணக்கமடையவில்லையாயின் அது தொடர்பில் சிறு விளக்கம்	இணக்கமடையாமையே எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதற்கு முன்மொழிகின்ற சரியாக நடைமுறைகள்
19.3	மேற்குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கையின் இணைப்பு 01 இல் காட்டப்பட்டுள்ள படிவத்தை அடிப்படையாகக் கொண்டு முழு அலுவலர் குழாத்திற்கும் வருடாந்த செயற்திறன் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருத்தல்.	இணக்கமடையவில்லை	பொ.நி.சு02/2018 (I) இன் 03 ஆம் பிரிவின் படி வருடாந்த செயல்திறன் உடன்படிக்கைகள் கையொப்பமிடப்படக்கூடாது.	-
19.4	மேற்குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கையின் 6.5 ஆவது பந்திக்கு ஏற்ப மனிதவள அபிவிருத்தி திட்டத்தினை தயார்படுத்துதல், ஆற்றல் விருத்தி செயற்திட்டங்களை மேம்படுத்துதல், திறன் விருத்தி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் என்பன தொடர்பில் பொறுப்புகளை ஒப்படைத்து சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவரை நியமித்திருத்தல்.	இணக்கடைகின்றது		
20	கணக்காய்வு பந்திகளுக்கு பதில் அளித்தல்			
20.1	கடந்த காலத்தின் பொருட்டு கணக்காய்வாளர் மூலம் வெளியிடப்பட்ட கணக்காய்வு பந்திகளின் மூலம் காட்டப்பட்டிருக்கும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டிருத்தல்	இணக்கமடைகின்றது		

இணைப்பு 01

பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர்

விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

தலைப்பு 118 – விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் 2025 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் தொடர்பான 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 11(1) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் சுருக்கமான அறிக்கை

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தலைப்பு 118 – விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் 2025 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2025 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2025 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு (திருத்தப்பட்ட) அதிகாரச் சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 11(2) பிரிவின் பிரகாரம் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வருடாந்த விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை காலக்கிரமத்தில் வழங்கப்படும். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை காலக்கிரமத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தை தவிர்த்து, 2025 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நிதிக்கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல், நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க

அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தை தவிர்த்து, இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 திசெம்பர் 17 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 02/2025 இன் பிரகாரம் விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சினதும், பொதுத் திறைசேரியினதும் மற்றும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சினதும், பொதுத் திறைசேரியினதும் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும், கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 திசெம்பர் 17 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 02/2025 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் அமைச்சினால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் அமைச்சின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.
- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள்

பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.

- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

1.6 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

1.6.1 வருமானம்

(அ) ஏசீஏ – 1 (i) படிவம் மற்றும் CIGAS கணனி முறைமையின் பிரகாரம் மீளாய்வாண்டில் 2003.07.00 என்ற வருமானக் குறியீட்டின் கீழ் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டத்திற்குரியதாக சேகரிக்கப்பட்ட வருமானம் ரூபா 68,273,002 ஆகவும், ஏசீஏ – 1 (i) படிவத்தின் பிரகாரம் மீளாய்வாண்டின் இறுதியில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டத்திற்குரியதாக மேலும் அறவிட வேண்டிய நிலுவை வருமானம் ரூபா 648,779,153 ஆகவும், கணக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன் கணக்குப் பிரிவின் கோவைகளின் பிரகாரம் மீளாய்வாண்டில் மேற்கூறப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்திற்குரியதாக சேகரிக்கப்பட்ட வருமானம் ரூபா 61,894,276 உம், மேலும் அறவிட வேண்டிய நிலுவை வருமானம் ரூபா 655,157,879 உம் ஆகும். அதன் பிரகாரம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் ஆண்டின் இறுதியில் நிலுவை வருமானத்தில் ரூபா 6,378,726 வேறுபாடு அவதானிக்கப்பட்டது.

(ஆ) ஏசீஏ – 1 (i) படிவத்தின் பிரகாரம் 2025 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்காக தயாரிக்கப்பட்ட நிலுவை வருமானக் கூற்றில் அறிக்கையிடுகின்ற ஆண்டிற்குரிய நிலுவைப் பணம் மற்றும் ஆண்டின் இறுதி மீதி கணக்கீடு செய்யப்படவில்லை. அதன் பிரகாரம் 2025 திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு 2003.07.00 என்ற வருமானக் குறியீட்டின் நிலுவை வருமானத்தின் மொத்தப் பெறுமதி இனங்காணப்படாதிருந்தமை அவதானிக்கப்பட்டது.

(இ) கணக்குப் பிரிவின் கோவைகளின் பிரகாரம் மீளாவாண்டின் இறுதியில் 2003.07.00 என்ற வருமானக் குறியீட்டின் கீழ் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டத்திற்குரிய அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலிருந்து மேலும் அறவிட வேண்டிய நிலுவை வருமானம் ரூபா 579,246,258 ஆக இருந்ததுடன் லங்கா சதொச நிறுவனம் வழங்கிய தகவலின்படி, மேலும் அந்த மாவட்டங்களிலிருந்து அறவிட வேண்டிய நிலுவை வருமானம் ரூபா 24,780,679 ஆகும். அதன் பிரகாரம் ரூபா 544,465,579 வேறுபாடு அவதானிக்கப்பட்டது.

- (ஈ) நிதிக்கூற்றுக்களில் ஏசீஏ-1(iii) படிவத்தின் பிரகாரம் நீர்ப்பாசன பிரிவின் கீழ் அமுல்படுத்தப்படுகின்ற மொறுகணகந்த நீர் மின் உற்பத்தி செயற்திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டிற்காக நீர் மின் மூலம் விற்பனை செய்யப்பட்டு கிடைத்த உள்ளபடியான வருமானம் ரூபா 1,436,959,970 ஆகக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் வருமானக் கூற்றின் படி (ஏசீஏ-1) 2025 ஆம் ஆண்டிற்காக கிடைக்கப்பெற்ற உள்ளபடியான வருமானம் ரூபா 1,871,366,009 ஆனமையால் அதனிடையே ரூபா 434,406,039 வேறுபாடு அவதானிக்கப்பட்டது. அவ்வாறே அந்த மின் உற்பத்தி செயற்திட்ட வருமானமாக ஒன்றிணைந்த நிதியத்தில் செலவு வைக்கப்பட்ட வருமானம் ரூபா 1,871,714,601 ஆக இருந்த போதிலும் சிகாஸ் கணனி உள்ளீட்டில் நாளதுவரையாக்கப்பட்ட வருமானம் ரூபா 1,872,063,193 ஆனமையால் அதற்கிடையே ரூபா 348,592 வேறுபாடு காணப்பட்டது.
- (உ) மொறுகணகந்த நீர் மின் உற்பத்தி செயற்திட்டத்தின் வருமான பெறுவனவுகளில் விபரங்களின் படி நீர்மின் விற்பனைக்காக 2025 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிலுவை வருமானம் இல்லாது இருந்த போதிலும் நிதிக்கூற்றுக்களின் நிலுவை வருமானக் கூற்றில் (ACA-1(i)) 2023 ஆம் ஆண்டிற்குரிய ரூபா 11,224,726 நிலுவையாகக் காண்பிக்கப்பட்டிருந்தது.

1.6.2 மூலதன செலவினம்

விவசாயப் பிரிவில் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2103 செலவின விடயத்திற்காக 240 தலைப்பின் மூலம் ரூபா 73,489,136 நிதியேற்பாட்டின் கீழ் 05 விவசாய உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரண தொகுதி ஒன்று வெளிநாட்டு மானியமாக கிடைக்கப் பெற்று விவசாயத் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டிருந்த போதிலும் உரிய மானியம் தொடர்பாக நிதிப்பிரமாணம் 625(1) இன் பிரகாரம் கணக்கீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையின் காரணமாக அப் பெறுமதியால் மூலதன செலவினம் குறைமதிப்பீட்டிற்கு உட்பட்டிருந்தது. மேலும் மாணியமாகக் கிடைக்கப் பெற்ற இந்த உபகரணங்கள் நிதிப்பிரமாணம் 625(ஆ) மற்றும் (உ) பிரிவுகளின் படி பொருட் பதிவேட்டிலும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

1.6.3 நிதியல்லாச் சொத்துக்கள்

- (அ) அமைச்சின் 2025 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்ட நிதியல்லாச் சொத்துக்கள் தொடர்பான கூற்றில் (ACA-06/SA 82 படிவம்) நிதியல்லாச் சொத்துக்களின் பெறுமதிகளின் கூட்டுமொத்தம் ரூபா 129,158,836,914 ஆக இருந்ததுடன் அமைச்சின் ஒவ்வொரு பிரிவுகளினாலும் தயாரிக்கப்பட்டிருந்த நிதியல்லாச் சொத்துக்கள் தொடர்பான கூற்றுக்களில் கூட்டுமொத்தம் ரூபா 4,391,348,967 ஆகும். அதன் பிரகாரம் ரூபா 124,767,487,947 வேறுபாடு அவதானிக்கப்பட்டது.
- (ஆ) நிதியல்லாச் சொத்துக்கள் தொடர்பான கூற்றில் 2025 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டின் ஏனைய நிறுவனங்களில் இருந்து மாற்றப்பட்டிருந்த நிதியல்லாச் சொத்துக்களின் பெறுமதி ரூபா 22,500,000 ஆக இருந்த போதிலும் அமைச்சின் ஒவ்வொரு பிரிவினாலும் வழங்கப்பட்ட தகவல்களின் படி

மாற்றப்பட்டிருந்த சொத்துக்களின் பெறுமதி ரூபா 4,500,000 ஆகும். அதன் பிரகாரம் ரூபா 18,000,000 வேறுபாடு அவதானிக்கப்பட்டது.

(இ) நிதியல்லாச் சொத்துக்கள் தொடர்பான கூற்றில் 2025 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டில் ஒவ்வொரு பிரிவினாலும் கொள்வனவு செய்யப்பட்டிருந்த நிதியல்லாச் சொத்துக்களின் பெறுமதி ரூபா 42,964,030,801 ஆக இருந்த போதிலும் அமைச்சின் ஒவ்வொரு பிரிவினாலும் வழங்கப்பட்ட தகவல்களின் படி ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களின் பெறுமதி ரூபா 9,549,976,058 ஆகும். அதன் பிரகாரம் ரூபா 33,414,054,743 வேறுபாடு அவதானிக்கப்பட்டது.

(ஈ) நிதியல்லாச் சொத்துக்கள் தொடர்பான கூற்றில் 2025 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டின் ஒவ்வொரு பிரிவினாலும் அகற்றப்பட்டிருந்த நிதியல்லாச் சொத்துக்களின் பெறுமதி ரூபா 137,120,134,690 ஆக இருந்த போதிலும் அமைச்சின் ஒவ்வொரு பிரிவினாலும் வழங்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் ஆண்டில் விற்றுத் தீர்க்கப்பட்ட சொத்துக்களின் பெறுமதி ரூபா 29,744,688,323 ஆகும். அதன் பிரகாரம் ரூபா 107,375,446,368 வேறுபாடு அவதானிக்கப்பட்டது.

(உ) சனாதிபதியால் விநியோகிக்கப்பட்ட இலக்கம் 2412/08 மற்றும் 2024 நவம்பர் 25 ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமாணி மூலம் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்பட்ட கிராமிய பொருளாதார பிரிவு வியாபாரம், வணிகம், உணவு, பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் கையளிக்கப்பட்டிருந்த போதிலும் 2017 திசெம்பர் 21 ஆந் திகதிய சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கை இலக்கம் 02/2017 இன் பிரகாரம் கிராமிய பொருளாதார பிரிவிற்குரிய பெறுமதி ரூபா 109,748,677 ஆன நிதியல்லாச் சொத்துக்கள் புதிய அமைச்சிற்கு மாற்றப்படால் தொடர்ந்தும் அமைச்சின் நிதிக் கூற்றுக்களில் கணக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக மீளாய்வாண்டின் இறுதியில் நிதியல்லாச் சொத்துக்கள் அப்பெறுமானத்தால் மிகைக் கணிப்பீட்டிற்கு உட்பட்டு இருந்தது.

(ஊ) அமைச்சின் விவசாயப் பிரிவு மற்றும் கால்நடை வளப் பிரிவினால் பயன்படுத்தப்படுகின்ற வாகனங்கள் தொடர்பாக 2025 திசெம்பர் 31 இல் உள்ளவாறு மேற்கொள்ளப்பட்ட ஆவணங்கள் மற்றும் CIGAS கணனி முறைமையை பரீட்சித்த போது பின்வரும் விடயங்கள் கணக்காய்வில் அவதானிக்கப்பட்டன.

(i) அமைச்சுக்கு உரித்தற்ற மற்றும் பயன்பாட்டில் காணப்படாத பெறுமதி ரூபா 88,692,820 ஆன 07 வாகனங்கள் CIGAS கணனி முறைமை மற்றும் நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டதன் காரணமாக நிதியல்லாச் சொத்துக்கள் அப்பெறுமானத்தால் மிகைக் கணிப்பீட்டிற்கு உட்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

(ii) 2017 திசெம்பர் 21 ஆந் திகதிய இலக்கம் 2/2017 என்ற சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கையின் பிரகாரம் பதிவு உரித்து இன்றி பயன்படுத்தப்படுகின்ற வாகனங்கள், பதிவு உரித்து உள்ள நிறுவனத்தின்

இணக்கப்பாட்டின் அடிப்படையில் தமது நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்து கொள்வதற்கோ அல்லது பதிவு உரித்து உள்ள நிறுவனத்திற்கு முறையான பிரகாரம் கையளிப்பதற்கோ நடவடிக்கை எடுக்க வேண்டிய போதிலும் ஏனைய நிறுவனங்களுக்கு சட்ட ரீதியான உரித்து காணப்படுகின்ற விவசாய அமைச்சின் பயன்பாட்டில் உள்ள பெறுமதி ரூபா 7,600,000 ஆன 03 வாகனங்கள் CIGAS கணனி முறைமையில் உள்ளடக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

(iii) அமைச்சு பயன்படுத்துகின்ற பதிவு உரித்து அமைச்சுக்கு சொந்தமான கூட்டுப்பெறுமதி ரூபா 303,980,000 ஆன 24 வாகனங்கள் மற்றும் பெறுமதி குறிப்பிடப்படாத 01 வாகனம் CIGAS கணனி முறைமையிலும், நிதிக்கூற்றுக்களிலும் நிதியல்லாச் சொத்துக்களில் உள்ளடக்கப்படாமையின் காரணமாக நிதியல்லாச் சொத்துக்கள் அப்பெறுமானத்தால் குறைமதிப்பீட்டிற்கு உட்பட்டிருந்தது.

(iv) விவசாய அமைச்சின் கீழ் பதிவு காணப்படுகின்ற அமைச்சு மற்றும் திணைக்களங்களால் பயன்படுத்தப்படுகின்ற பெறுமதி ரூபா 138,700,000 ஆன 13 வாகனங்கள் மற்றும் பெறுமதி குறிப்பிடப்படாத 10 வாகனங்கள் ஒதுக்கப்பட்ட அமைச்சின் பெயரில் பதிவு செய்யப்படாமல் தொடர்ந்தும் பேணிச் செல்லப்படுகின்றமை அவதானிக்கப்பட்டதுடன் இந்த வாகனங்களின் பெறுமதி நிதிக்கூற்றுக்களில் கணக்கீடு செய்யப்படாமையின் காரணமாக நிதியல்லாச் சொத்துக்கள் அப்பெறுமானத்தால் குறைமதிப்பீட்டிற்கு உட்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

(எ) திறைசேரி அச்சிடல் குறிப்பின் பிரகாரம் 2023 திசெம்பர் 31 ஆந் திகதி வரை ரூபா 13,770.22 மில்லியன் கிரயமொன்று செலவிடப்பட்ட எனினும் 2025 திசெம்பர் 31 ஆந் திகதி வரை பூர்த்தி செய்யப்படாத நீர்பாசன பிரிவின் கீழ் அமுல்படுத்தப்படுகின்ற 06 உள்நாட்டு நிதிய செயற்திட்டங்கள் நிதியல்லாச் சொத்துக்கள் கூற்றில் (SA 82) கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை. மேலும் இந்த ஒவ்வொரு செயற்திட்டத்திற்கான நடைமுறை வேலை அறிக்கை அல்லது விரிவான செலவின விபரங்களும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

(ஏ) நீர்பாசன பிரிவின் மூலம் 2025 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதிநிலமைக் கூற்றில் நிதியல்லாச் சொத்துக்களின் கீழ் 118 வாகனங்களின் பெறுமதி ரூபா 1,120,129,125 ஆக காண்பிக்கப்பட்ட போதிலும் இயந்திரப் பிரிவினால் வழங்கப்பட்ட தகவல்களின் படி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவு செய்த அமைச்சுக்குச் சொந்தமான கெப் வண்டி, கார், மோட்டார் வண்டியை உள்ளடக்கிய 178 வாகனங்கள் கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை. மேலும் இந்த பிரிவிற்குரிய 48 இயந்திர உபகரணங்கள் நிலையான சொத்துப் பதிவேட்டில் உள்ளடக்கி அப்பெறுமதியை கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஐ) முன்னாள் காணப்பட்ட நீர்பாசன அமைச்சினால் 05 செயற்திட்ட நிர்மாணங்கள் பேணிச் செல்லப்பட்டதுடன் அந்த செயற்திட்டத்திற்காக திறைசேரி அச்சிடல்

குறிப்பின் பிரகாரம் 2023 திசம்பர் 31 இல் உள்ளவாறு மேற்கொள்ளப்பட்ட மொத்த செலவினம் ரூபா 6,679,003,446 ஆகும். எனினும் அந்த திகதியின் பின்னர் இந்த செயற்திட்டத்தை நிர்மாணிப்பதற்காக எந்த ஒரு தொகையும் செலவிடப்படாமல் கைவிடப்பட்ட போதும் அதற்காக செலவிடப்பட்ட செலவினத்திற்கான விரிவான செலவின விபரம் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் முறையான அங்கீகாரம் இன்றி செயற்திட்ட கணக்காளரின் 2025 திசம்பர் 11 ஆந் திகதிய இலக்கம் MI/F/15/Project/Gen/2025 என்ற கடிதத்தின் மூலம் அந்த செயற்திட்ட செலவினம் இலங்கை மகாவலி அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டிருந்த போதிலும் இலங்கை மகாவலி அதிகார சபையினால் அந்த செலவினங்கள் அல்லது சொத்துக்களை கையேற்று நிதிக்கூறுக்களுக்கு கொண்டு வந்திருந்தமைக்கு அமைச்சுக்கு அறிவிக்காது இருந்ததுடன் மேலே குறிப்பிடப்பட்ட கடிதத்தின் பிரகாரம் அந்த செலவினங்கள் இலங்கை மகாவலி அதிகார சபையின் புத்தகங்களில் எடுக்கப்படாத இருந்தமை வெளிப்படுத்தப்பட்டது.

1.6.4 நிதிச் சொத்துக்கள்

- (அ) அமைச்சின் விவசாயப் பிரிவில் சேவையை விட்டுச் சென்ற மூன்று உத்தியோகத்தர்களிடம் இருந்து அறவிட வேண்டிய கடன் மீதி ரூபா 511,340 ஆக இருந்ததுடன் அந்த மீதி 1 – 3 வருடங்களுக்கு இடையிலான காலப் பகுதிக்கு உரியதாகும்.
- (ஆ) கிராமியப் பொருளாதாரப் பிரிவின் வேலை நீக்கம் செய்யப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரிடம் இருந்து அறவிட வேண்டிய 5 – 10 வருடங்களுக்கு இடையிலான காலப் பகுதிக்குரிய கடன் மீதி ரூபா 175,714 கடன் மீதியாக இருந்ததுடன் சேவையை விட்டுச் சென்ற இரண்டு உத்தியோகத்தர்களிடம் இருந்து அறவிட வேண்டிய 5 – 10 வருடங்களுக்கு இடையிலான காலப் பகுதிக்குரிய கடன் மீதி ரூபா 249,535 ஆகும்.
- (இ) கால்நடை வளப் பிரிவில் சேவையை விட்டுச் சென்ற மூன்று உத்தியோகத்தர்களிடம் இருந்து அறவிட வேண்டிய கடன் மீதி ரூபா 338,927 ஆக இருந்ததுடன் அதில் கூட்டுமொத்தமாக ரூபா 286,408 ஆன இரண்டு பேர்களிடம் இருந்தான மீதி 1 – 3 வருடங்களுக்கு இடையிலான காலப் பகுதிக்கு உரிய மீதியாக இருந்ததுடன் ரூபா 62,519 மீதி 10 – 20 வருடங்களுக்கு இடையிலான காலப் பகுதிக்கு உரியதாகும்.
- (ஈ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தாபன விதிக் கோவையின் XXIV அத்தியாயத்தின் 4.5 மற்றும் 4.6 ஆம் பிரிவுகளின் பிரகாரம் காணிப் பிரிவில் சேவையை விட்டுச் சென்ற இரண்டு உத்தியோகத்தர்களிடம் இருந்து அறவிட வேண்டிய 01 – 03 வருடங்களுக்கு இடையிலான காலப் பகுதிக்கு உரிய ரூபா 226,024 அறவிடப்படாத பழைய மீதி ஒன்று காணப்பட்டது.

- (உ) 2017 திசெம்பர் 29 ஆம் திகதிய அரசாங்க கணக்குகள் சுற்றறிக்கை இலக்கம் 262/2017 இன் பிரகாரம் அறவிட வேண்டிய 2025 திசெம்பர் 31 ஆம் திகதியளவில் மரணமடைந்த காணிப் பிரிவின் உத்தியோகத்தரிடம் இருந்து அறவிட வேண்டியதாகக் காணப்படுகின்ற 1 – 3 வருடங்களுக்கு இடையிலான காலப் பகுதிக்குரிய ரூபா 236,802 கடன் மீதி காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது.
- (ஊ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தாபன விதிக் கோவையின் XXIV அத்தியாயத்தின் 4.4 மற்றும் 4.5 ஆம் பிரிவுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. அதன் பிரகாரம் 2025 திசெம்பர் 31 ஆம் திகதி வரையில் நீர்ப்பாசனப் பிரிவில் மரணமடைந்த இரண்டு உத்தியோகத்தர்களிடம் இருந்து அறவிட வேண்டிய ரூபா 222,545 தொகை ஓய்வு பெற்றுச் சென்றிருந்த நான்கு உத்தியோகத்தர்களிடம் இருந்து அறவிட வேண்டிய ரூபா 359,364 தொகை, சேவையை விட்டுச் சென்ற நான்கு உத்தியோகத்தர்களிடம் இருந்து அறவிட வேண்டிய ரூபா 801,408 ஏனைய நிறுவனங்களுக்கு இடமாற்றலாகிச் சென்ற மூன்று உத்தியோகத்தர்களிடம் இருந்து அறவிட வேண்டிய ரூபா 80,511 மற்றும் இனங்காணப்படாத கடன் மீதி ரூபா 431,666 ஆக கூட்டுமொத்தமாக ரூபா 1,895,494 கடன் மீதி அறவிடப்படாமல் நிதிக்கூற்றுக்களில் காணப்பட்டது. இந்த மீதியில் 01 வருடத்திற்கு குறைந்த ரூபா 1,015,749 மீதியும், 1 இற்கும் 03 வருடங்களுக்கும் இடையில் ரூபா 359,122 உம், 10 இற்கும் 20 வருடங்களுக்கும் இடையில் ரூபா 520,623 உம் காணப்பட்டது.

1.6.5 ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் பேணிச் செல்லப்படாமை

அமைச்சின் விவசாயப் பிரிவின் மூலம் பின்வரும் பதிவேடுகள் முறையாகவும் நாளது வரையாகவும் பேணிச் செல்லப்பட்டிருக்கவில்லை.

பதிவேட்டின் வகை	உரிய பிரமாணம்	அவதானிப்புக்கள்
(அ) நட்டம் மற்றும் இழப்பு பதிவேடு	நிதிப்பிரமாணம் 104	நாளது வரையாக பேணிச் செல்லப்பட்டிருக்கவில்லை.
(ஆ) செலவினப் பேரேடுகள்	நிதிப்பிரமாணம் 447	நாளது வரையாக பேணிச் செல்லப்பட்டிருக்கவில்லை.
(இ) வெளிநாட்டு உபகரணங்களுக்கான பொருட் பதிவேடு	மானிய நிதிப்பிரமாணம் 625 (ஆ) மற்றும் (உ) வில்லை.	பேணிச் செல்லப்பட்டிருக்க

2. ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

- (அ) நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டின் நிதிக்கூற்றுக்களுடன் நேரொத்ததாக உள்ளது எனவும்,
 (ஆ) முன்னைய ஆண்டிற்குரிய நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக என்னால் வழங்கப்பட்ட பின்வரும் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.

முன்னைய ஆண்டிற்குரிய அறிக்கையின் பந்தியுடனான தொடர்பு	அமுல்படுத்தப்படாதிருந்த பரிந்துரைகள்	இந்த அறிக்கையின் பந்தியுடனான தொடர்பு
--	---	---

விவசாய பிரிவு

- | | | |
|-----------------|--|---------|
| (அ) 4.9 | கணக்காய்வு
ஐயவினாவிற்காக
பதிலளிப்பதற்கு
நடவடிக்கை எடுத்தல்
வேண்டும். | 4.6 |
| (ஆ) 1.6.2.2 (உ) | பழுதுபார்த்தல்
மேற்கொண்டு வாகனத்தை
பயன்பாட்டிற்கு எடுத்தல்
வேண்டும். | 4.7 (ஆ) |
| (இ) 4.10 | வைப்புத் தொகை
அறவிடப்படல் வேண்டும். | 4.7 (அ) |

நிர்ப்பாசன பிரிவு

- | | | |
|-------------------|---|-----------|
| (ஈ) 1.6.1 (ஆ) (I) | 2024 மற்றும் 2025 என்ற ஆண்டுகளுக்கான
நிதியேற்பாடுகள்
மேற்கொள்ளப்படாமல்
நிர்மாணங்கள்
நிறுத்தப்பட்டுள்ள
அமைச்சின் கீழ்
அமுல்படுத்தப்பட்ட
செயற்திட்ட செலவினங்கள்
நிதியல்லா சொத்துக்கள்
கூற்றில் (SA 82) கணக்கீடு
செய்தல் வேண்டும். | 1.6.3 (எ) |
|-------------------|---|-----------|

3. நிதி மீளாய்வு

3.1 கட்டுநிதி முகாமைத்துவம்

முன்னர் காணப்பட்ட அரசாங்கத்தின் உரக் கம்பனியான வ/ப லங்கா உரக் கம்பனி மற்றும் வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியால் 2018, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளின் போது இறக்குமதி செய்யப்பட்ட உரத்திற்கான நாணயக் கடிதம் காலாவதியாகின்ற சந்தர்ப்பத்தின் போது உரிய வழங்குனருக்கு செலுத்துவதற்கு தேவையான பணம் அந்த சந்தர்ப்பத்தின் போது திறைசேரியில் இருந்து கிடைக்காமையின் அடிப்படையில் அரசாங்க வங்கியில் இருந்து பெறப்பட்ட காலக் கடன்களான ரூபா 47,465,632,771 இற்கு உரிய 2025 ஆம் ஆண்டின் போது அமைச்சினால் ரூபா 8,784,284,850 மூலதன பெறுமதி ஒன்று செலுத்தப்பட்டிருந்ததுடன் ரூபா 1,443,211,932 வட்டி செலவினம் ஒன்று செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் மேலும் செலுத்துவதற்கு உள்ள கடன் மீதியின் பெறுமதி ரூபா 8,993,745,673 ஆக இருந்தமை அவதானிக்கப்பட்டது.

3.2 வருமான முகாமைத்துவம்

(அ) நிதிப்பிரமாணம் 128(2)(ஈ), நிதிப்பிரமாணம் 176(1), இலக்கம் 01/2015 மற்றும் 2015 யூலை 20 ஆம் திகதிய அரசு நிதிக் கொள்கை சுற்றறிக்கையின் 08 ஆம் பந்தியின் பிரகாரம் இலக்கம் 2003.07.00 என்ற வருமானக் குறியீட்டின் கீழ் விவசாயப் பிரிவின் அரையாண்டு நிலுவை வருமான அறிக்கை அந்த கால எல்லை முடிவடைந்து ஒரு மாதத்திற்குள் அரசு நிதிப் பணிப்பாளருக்கு பிரதியுடன் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கும் சமர்ப்பிக்க வேண்டியிருந்த போதிலும் 2025 இன் நிதி ஆண்டிற்குரிய அந்த அறிக்கை எதுவும் உரிய கால எல்லை முடிவடைந்து ஒரு மாதத்திற்குள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) ஏசீஏ-1 (iii) படிவத்தின் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டத்திற்கு உரிய திருத்தப்பட்ட வருமான மதிப்பீட்டிற்கும், உள்படியான வருமானத்திற்கும் இடையிலான முரண்கள் 38 சதவீதம் வரை முரண்கள் ஏற்பட்டதன் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை சேகரிப்பதற்கு முடியாது இருந்ததாக காண்பிக்கப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு ஏற்படுவதற்குரிய குறித்துரைத்த காரணம் காண்பிக்கப்பட்டிருக்கவில்லை.

(இ) நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டத்திற்குரிய 2025 திசம்பர் 31 ஆந் திகதியில் மேலும் அறவிட வேண்டிய நிலுவை வருமானம் ரூபா 648,779,153 ஆக இருந்ததுடன் அது ஒட்டுமொத்த நிலுவை வருமானத்தில் 90 சதவீதத்தைக் கொண்டிருந்ததுடன் 03 வருடங்களுக்கு மேற்பட்ட பழைய கடன் மீதியாகும். அதன் பிரகாரம் மாவட்ட செயலகங்களின் மூலம் வருமானம் சேகரித்தல் மற்றும் நிலுவை வருமானம் அறவிடல் தொடர்பாக அமைச்சின் மேற்பார்வை மிகவும் நலிவான மட்டத்தில் காணப்பட்டது.

(ஈ) நீர்ப்பாசன பிரிவிற்குரிய கொத்தமலை நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச பயிற்சி நிறுவனத்தின் குறுங்கால பயிற்சி திட்டத்திற்காக வழங்கப்படுகின்ற விடுதி வசதிகளுக்காக நிறுவனத்தால் அறவிடப்படுகின்ற

கட்டணம் மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படுகின்ற ஏனைய வசதிகளுக்காக அறவிடப்படுகின்ற கட்டணங்களை தீர்மானிப்பதற்கு உரிய குறிகாட்டிகளை தீர்மானித்து அதற்காக அமைச்சின் அங்கீகாரம் ஒன்று பெற்றுக் கொள்ளப்படாது இருந்ததுடன் அந்த பயிற்சி நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் போது குறுங்கால பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் 18 இனை நடாத்தி அதன் மூலம் நிறுவனத்திற்கு ரூபா 4,435,871 வருமானம் பெறப்பட்டிருந்ததுடன் அதில் செலவினங்களைக் கழித்த பின்னர் ரூபா 2,222,241 மிகைப் பணம் காணப்பட்ட போதும் ரூபா 1,573,127 தொகை மாத்திரம் அரசாங்க வருமானத்தில் செலவு வைக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் ரூபா 649,114 தொகை அரசாங்க வருமானத்தில் செலவு வைக்கப்பட்டிருக்கவில்லை.

3.3 செலவின முகாமைத்துவம்

- (அ) விவசாயப் பிரிவின் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் கீழ் வருகின்ற மீண்டெழும் மற்றும் மூலதன செலவின விடயங்களுக்காக 2025 இன் 03 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6 ஆம் பிரிவின் பிரகாரம் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் மூலம் ஒதுக்கப்பட்டிருந்த நிதியேற்பாடுகளில் செலவின விடயம் 03 இற்குரியதாக 16 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையிலான வீச்சில் நிதியேற்பாடு சேமிக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் அமைச்சின் வருடாந்த செலவின மதிப்பீடு தயாரிப்பதில் உள்ள பற்றாக்குறை போன்று திட்டமிடப்பட்ட மூலதன செயற்திட்டங்கள் உரிய பிரகாரம் அமுல்படுத்தாமை மற்றும் தேவையினை விஞ்சி நிதியேற்பாடுகள் ஒதுக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.
- (ஆ) நிதிப்பிரமாணம் 66 இன் பிரகாரம் மூலதன செலவின விடயத்தின் கீழ் விவசாயப் பிரிவின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆன செயற்திட்ட இலக்கம் 80, 93 மற்றும் 94 இற்குரிய மூலதன செலவின விடய இலக்கம் 2506 மற்றும் 2509 இற்கு பெறப்பட்டிருந்த நிதியேற்பாட்டில் 22 சதவீதம் முதல் 83 சதவீதம் வரையிலான வீச்சிலும், விவசாயப் பிரிவின் செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான மூலதன செலவின விடய இலக்கம் 2003 இற்காக வழங்கப்பட்டிருந்த நிதியேற்பாட்டில் 15 சதவீதமும் சேமிக்கப்பட்டிருந்தது.
- (இ) நிதிப்பிரமாணம் 66 இன் பிரகாரம் ஏனைய செலவின விடயங்களுக்காக மிகை நிதியேற்பாடு மாற்றப்பட்ட பின்னரும் விவசாயப் பிரிவின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான செயற்திட்ட இலக்கம் 47, 66, 80 மற்றும் 95 இற்குரிய மூலதன செலவின விடயங்களின் கீழான பாதிட்டு நிதியேற்பாடு 25 சதவீதம் முதல் 77 சதவீதம் வரையும், விவசாயப் பிரிவின் செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான மீண்டெழும் செலவின விடயங்கள் 10 இற்காக ஒதுக்கப்பட்டிருந்த பாதிட்டு நிதியேற்பாட்டின் அந்த செலவின விடயத்தில் 16 சதவீதம் முதல் 95 சதவீதம் வரையும், விவசாயப் பிரிவின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான செயற்திட்ட இலக்கம் 73 மற்றும் 91 இற்குரிய மீண்டெழும் செலவின விடயங்கள் 02 இற்காக ஒதுக்கப்பட்டிருந்த பாதிட்டு நிதியேற்பாடு முறையே 14 சதவீதம் மற்றும் 31 சதவீத நிதியேற்பாடும் சேமிக்கப்பட்டிருந்தது.

- (ஈ) ஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம் விவசாயப் பிரிவின் செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மீண்டெழும் செலவின விடய இலக்கம் 1101, 1102 மற்றும் 1201 இற்காக ஒதுக்கப்பட்டிருந்த பாதீட்டு நிதியேற்பாட்டில் 23 சதவீதம் முதல் 45 சதவீதம் வரையிலான வீச்சில் நிதியேற்பாடு சேமிக்கப்பட்டிருந்தது.
- (உ) விவசாயப் பிரிவின் செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மூலதன செலவின விடய இலக்கம் 2001, 2002, 2103 மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான மூலதன செலவின விடய இலக்கம் 2002 இற்காக ஒதுக்கப்பட்டிருந்த ரூபா 310,500,000 பாதீட்டு நிதியேற்பாடும், அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான செயற்திட்ட இலக்கம் 64 இற்குரிய மீண்டெழும் செலவின விடய இலக்கம் 1509 இன் கீழ் ஒதுக்கப்பட்டிருந்த ரூபா 39,000,000 இல் நிதிப்பிரமாணம் 66 இன் கீழ் ஏனைய செலவின விடயங்களுக்கு ரூபா 16,668,000 நிதியேற்பாடு மாற்றப்பட்ட பின்னர் சேமிப்பு நிதியேற்பாடும், விவசாயப் பிரிவின் செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான மீண்டெழும் செலவின விடய இலக்கம் 1405 இற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியேற்பாட்டில் நிதிப்பிரமாணம் 66 இன் கீழ் ஏனைய செலவின விடயங்களுக்கு ரூபா 500,000 நிதியேற்பாடு மாற்றப்பட்ட பின்னர் சேமிக்கப்பட்ட நிதியேற்பாட்டில் 100 சதவீதம் சேமிக்கப்பட்டிருந்தது.
- (ஊ) நிதிப்பிரமாணம் 622 இன் பிரகாரம் வரைவு மதிப்பீடு தயாரிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் எதிர்பார்க்கப்படாத வெளிநாட்டு மாணியம் நன்கொடைகளுக்காக வீரமன் நடைமுறை அல்லது குறைநிரப்பு நிதியேற்பாடு பெற வேண்டி இருந்த போதிலும் விவசாயப் பிரிவின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான 2103 செலவின விடயங்களுக்கு உரிய 240 தலைப்பின் மூலம் ரூபா 73,489,136 நிதியேற்பாடு பெறப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு பெறப்பட்ட வெளிநாட்டு மாணியம் அவசர மாணியம் அல்லாமல் 2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் எதிர்பார்க்கப்பட்டிருந்த வெளிநாட்டு மாணியம் ஒன்றாக இருந்தமை கோவைகளைப் பரீட்சித்த போது கணக்காய்வில் அவதானிக்கப்பட்டது.
- (எ) நிதிக்கூற்றுக்களில் ஏசீஏ 2(ii) படிவத்தின் கீழ் காண்பிக்கப்பட்ட அபிவிருத்தி செலவினத்தின் கீழ் வருகின்ற செலவின விடய இலக்கம் 2103 இல் நிதியேற்பாட்டின் சேமிப்பு 79 சதவீதம் ஆக இருந்ததுடன் சேமிப்பிற்கான காரணமாக மடிகணனி மற்றும் ஸ்கானர் இயந்திரம் கொள்ளவவு செய்தல் நிராகரிக்கப்பட்டதாக காண்பிக்கப்பட்ட போதிலும் இந்த நிதியேற்பாட்டின் சேமிப்பில் 94 சதவீதமும் வெளிநாட்டு மாணியமாக பெறப்பட்ட விவசாய உபகரணங்களுக்காக தலைப்பு 240 இன் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியேற்பாடாக இருந்தமை அவதானிக்கப்பட்டது.
- (ஏ) மதிப்பீடு தயாரிக்கும் போது நிதிப்பிரமாணம் 50 இன் பிரகாரம் மற்றும் தேவைகளை இனங்காணாமல் நிதி ஒதுக்குதல் மற்றும் திட்டமிடப்பட்ட பிரகாரம் வேலை நடவடிக்கைகள் மேற்கொள்ளாமையினால் 2025 ஆம் ஆண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நீர்ப்பாசனப் பிரிவின் கீழ் மூலதன செலவின விடயம் 04 இற்காக ஒதுக்கப்பட்ட மற்றும் மீண்டெழும் செலவின விடயம் 02 இற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 15,500,000 தொகையில் ரூபா 200,000 முழுமையாக சேமிக்கப்பட்டிருந்தது. மேலும் செலவின விடயம் 26 இற்காக ஒதுக்கப்பட்டிருந்த கூட்டுமொத்தமாக ரூபா 51,247,720,000 தேறிய நிதியேற்பாட்டில் கூட்டுமொத்தமாக ரூபா 23,180,545,846

சேமிக்கப்பட்டிருந்ததுடன் அந்த சேமிப்பு 30 சதவீதத்திற்கும் 93 சதவீதத்திற்கும் இடையிலான வீச்சினைக் கொண்டிருந்தது.

- (ஐ) 2025 ஆம் ஆண்டின் போது அமைச்சின் காணிப் பிரிவின் நிகழ்ச்சித் திட்டம் 01 இல் செலவின விடயம் 03 இற்காக ரூபா 11,900,360 நிதியேற்பாடு ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் அந்த நிதியேற்பாடுகளில் ரூபா 7,529,617 அதாவது 60 சதவீதத்திற்கும் 100 சதவீதத்திற்கும் இடையிலான அளவு சேமிக்கப்பட்டிருந்தது. மேலும் 07 செலவின விடயங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூபா 31,130,339 நிதியேற்பாட்டில் ரூபா 11,000,869 தொகை அதாவது 25 சதவீதத்திற்கும் 50 சதவீதத்திற்கும் இடையிலான அளவு சேமிக்கப்பட்டிருந்தது.
- (ஒ) அமைச்சின் நிகழ்ச்சித் திட்டம் 02 இல் செலவின விடய இலக்கம் 2105 மற்றும் 2509 இன் கீழ் காணிப் பிரிவின் நிதியேற்பாடை ஒதுக்கும் போது உரிய செயற்திட்டத்தை அமுல்படுத்த முடியுமா என முறையான ஆய்வு செய்யாமல் ஒதுக்கப்பட்ட ஆரம்ப நிதியேற்பாடான ரூபா 5,000,000,000 தொகையில் ரூபா 1,282,297,793 நிதியேற்பாடு மீண்டும் ஏனைய செலவின விடயங்களுக்கு நிதிப்பிரமாணம் 66 இன் கீழ் மாற்றப்பட்டிருந்ததுடன் அதன் பின்னர் ரூபா 1,258,279,779 அதாவது 34 சதவீத அளவு சேமிக்கப்பட்டிருந்தது.
- (ஓ) நிதிப்பிரமாணம் 50 இன் பிரகாரம் வருடாந்த செலவின மதிப்பீடு தயாரிக்கும் பொறுப்பு தமது திணைக்களத்திற்கு உரிய வரைவு மதிப்பீடு பிரமாணங்களுக்கு இணங்க தயாரிக்கப்படுகின்றமை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு இயலுமான வரை முழுமையாக சரியாத் தயாரித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பு ஆகும். எனினும் காணி பிரிவில் செலவின விடயம் 09 இற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ஆரம்ப மதிப்பீட்டு நிதியேற்பாடான ரூபா 4,054,000,000 பின்னர் 30 சதவீத அளவினால் அதாவது கூட்டுமொத்தமாக ரூபா 1,220,265,000 இனால் குறைவடைந்து இருந்தமை அவதானிக்கப்பட்டது.

3.4 பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளுக்கு உடன்படல்

- (அ) அமைச்சின் 2025 திசம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 4,272,613 ஆன கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் விவசாய மற்றும் கால்நடை வளப் பிரிவினால் கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் பதிவேட்டில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) அமைச்சின் விவசாய மற்றும் கால்நடைவளப் பிரிவிற்குரிய ரூபா 17,127,988 பொறுப்புக்கள் நிதிக்கூற்றுக்களில் கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான கூற்றில் இணைப்பு இலக்கம் iii இன் கீழ் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

3.5 பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினால் மேற்கொள்ளப்பட வேண்டிய உறுதிப்படுத்தல்கள்

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 38 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரால் கீழே குறிப்பிடப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக உறுதிப்படுத்த வேண்டியிருந்த போதிலும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குத் தேவையான பிரகாரம் குறித்துரைத்த கால எல்லையில் சகல கணக்காய்வு ஐயவினாக்களுக்கும் பதிலளிக்க வேண்டியிருந்தமை பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர், கணக்கீட்டு உத்தியோகத்தரினால் உறுதிப்படுத்த வேண்டியிருந்த போதிலும் அறிக்கையின் 4.11 ஆம் பந்தியின் பிரகாரம் அமைச்சின் விவசாயப் பிரிவிற்கு வழங்கப்பட்ட கணக்காய்வு ஐயவினாக்களுக்கு பதிலளிக்கப்பட்டிருக்கவில்லை.

3.6 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடன் இணங்காமை

**சட்டங்கள், விதிகள் மற்றும்
பிரமாணங்களுடனான தொடர்பு**

இணங்காமைகள்

திறைசேரி செயலாளரின் 2024 திசெம்பர் 18 ஆம் திகதிய இலக்கம் 05/2024 என்ற சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கை விற்பதற்கு உத்தேசிக்கப்பட்ட அமைச்சின் விவசாயப் பிரிவிற்கு உரிய 41 வாகனங்கள் மற்றும் கொம்ரோலர் ஜனராலின் 2024 மே 20 ஆம் திகதிய இலக்கம் CGO/NFAMS/01/03 என்ற கடிதத்தின் பிரகாரம் அதில் குறிப்பிடப்பட்டுள்ள 05 வாகனங்கள் தொடர்பாக மீளாய்வாண்டின் இறுதித் திகதி வரையிலும் விற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாது இருந்தமை அவதானிக்கப்பட்டது.

3.7 முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள்

அமைச்சின் விவசாயப் பிரிவில் PF-8350 என்ற வாகனத்தின் சாரதி 2025 யூலை மாத இறுதியில் இருந்து செப்டெம்பர் மாத இறுதி வரை தனிப்பட்ட காரணத்தின் அடிப்படையில் விடுமுறை பெற்றுக் கொண்டு சேவைக்கு அறிக்கையிடாது இருந்த போதிலும் அந்த மாதத்திற்கான மாதாந்த சம்பளமாக ரூபா 110,955 தொகை அவரின் வங்கிக் கணக்கில் செலவு வைக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் சேவையில் ஈடுபடாத காலத்திற்கு மூல ஆவணங்கள் இல்லாமல் கொடுப்பனவு செய்தமை தொடர்பாக நிதிப்பிரமாணம் 136, 137, 138 மற்றும் 139 இன் பிரகாரம் அதிகாரம் வழங்குதல், அங்கீகரித்தல், உறுதிப்படுத்தல் மற்றும் செலுத்துதல் மேற்கொள்ளப்பட்ட முறை தொடர்பாக கணக்காய்வில் பிரச்சினைக்குரியதாக இருந்தது.

3.8 வங்கிக் கணக்கு செயற்பாடுகள்

அமைச்சின் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் செயற்பாட்டு நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற பத்தரமூலம் இலங்கை வங்கியில் பேணிச் செல்லப்படுகின்ற செயலாளர், விவசாய அமைச்சு மற்றும் தலைவர், விவசாயிகளின் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் என்ற பெயரிலான இரண்டு உத்தியோகபூர்வ வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் அமைச்சின் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கி இணைப்பு (viii) இன் மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

3.9 வைப்புக்கள்

2025 மே 31 இல் உள்ளவாறு 02 வருடங்களை விஞ்சிய காணிப் பிரிவிற்குரிய ரூபா 426,593 காலாவதியான வைப்பு மீதிகள் அரசாங்க வருமானத்தில் செலவு வைக்கப்படாமல் அந்த கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

3.10 முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள்

2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக காணி மாநாட்டிற்காக காணி அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் அமைச்சின் பணிப்பாளர் (காணிக் கொள்கை) என்ற இரண்டு உத்தியோகத்தர்களுக்காக தங்குமிட வசதிகள் மற்றும் உணவு பானங்கள் வழங்கப்படுவதாக உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலத்தீவு முகாமையாளர்களின் 2024 மார்ச் 13 ஆந் திகதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் போது அவர்களுக்கு இணைந்த படியாக ரூபா 714,980 செலுத்தப்பட்டதுடன் 2026 மார்ச் 27 ஆம் திகதியில் மேற்கூறப்பட்ட உத்தியோகத்தர்கள் இரண்டு பேரிடம் இருந்து மேலும் அறவிட வேண்டிய தொகை ரூபா 640,419 ஆகும்.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயலாற்றல்

4.1.1 எதிர்பார்க்கப்பட்ட பூர்த்தி மட்டம் அடையப்பெறாமை

(அ) காணிப் பிரிவினால் நில அளவையாளர் திணைக்களத்திற்கு 2018 ஆம் ஆண்டு முதல் 2025 திசம்பர் 31 ஆந் திகதி வரை ரூபா 1,656,654,840 தொகை செலுத்தி அளவிடப்பட்ட காணிக் கூறுகளின் எண்ணிக்கை 2,134,429 ஆக இருந்ததுடன் அதில் வழங்கப்பட்டிருந்த உரித்துறுதி சான்றிதழ்களின் எண்ணிக்கை 482,139 மாத்திரமாக இருந்தமை அவதானிக்கப்பட்டது.

(ஆ) அமைச்சின் செலவினத் தலைப்பின் கீழ் பிம்சவிய நிகழ்ச்சித் திட்டத்திற்காக 2018 ஆம் ஆண்டு முதல் 2025 திசம்பர் 31 வரையான காலப்பகுதியின் போது ரூபா 276,510,197 நிதி ஏற்பாடு பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 1998 ஆம் ஆண்டு முதல் பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கு உரித்துறுதி சான்றிதழ் பத்திரம் தயாரிப்பதற்காக பட்டோலை அனுப்பப்பட்ட காணிக் கூறுகளின் எண்ணிக்கை 864,960 ஆகவும் அந்த எண்ணிக்கையில் பதிவு செய்துள்ள உரித்துறுதி சான்றிதழ்களின் எண்ணிக்கை 474,518 அல்லது 54 சதவீதம் ஆக இருந்தமை அவதானிக்கப்பட்டது.

4.1.2 எதிர்பார்க்கப்பட்ட நலன்கள் (Outcome) பெற்றுக்கொள்ளாமை

(அ) அறுவடைக்குப் பின்னர் பயிர் இழப்புகளைக் குறைக்கவும், களஞ்சிய வசதிகளை மேம்படுத்தவும் சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளாமல் 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ரூபா 47,289,222 செலவில் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் கச்சிகல்ஆர கிராம அலுவலர் பிரிவில் உள்ள நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச்

சொந்தமான களஞ்சிய வளாகத்தில் ஏற்றுமதிக்கான புளி வாழை பதப்படுத்தும் நிலையம் நிர்மாணிக்கப்பட்டிருந்ததுடன் நிர்மாணப் பணிகள் முடிவடைந்த பின்னர் கட்டிடம் மற்றும் பொருத்திகளை ஒப்படைப்பது குறித்து எந்தவொரு குறிப்பிட்ட முடிவும் எடுக்கப்படவில்லை. பின்னர் ஒரு விவசாய கம்பனியொன்று ஸ்தாபித்து அந்த நிலையத்தின் பொறுப்பை அந்தக் கம்பனிக்கு கையளிக்க முன்மொழியப்பட்டு விவசாய கம்பனியைப் பதிவு செய்வதற்குரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட சேவை வழங்குநருடன் ரூபா 500,000 கேள்வி பெறுமதியின் கீழ் உடன்படிக்கை செய்யப்பட்டிருந்த போதிலும் விவசாய கம்பனியை ஸ்தாபிக்கும் செயற்பாடுகள் இந்த அறிக்கைத் திகதி வரையிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. மேலும், இந்த செயற்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் உற்பத்தியை ஏற்றுமதி செய்வதற்காக எந்தவொரு ஏற்றுமதியாளரும் இனங்காணப்படாதிருந்ததுடன் செயற்பாடற்று காணப்படுகின்ற இந்த செயற்திட்டத்திற்காகச் செய்யப்பட்ட செலவினம் பயனற்றதாக இருந்தமை அவதானிக்கப்பட்டது.

(ஆ) உரத் தேவை மற்றும் உரங்களுக்கான கேள்வி குறித்த முதன்மைத் தரவுகள் இல்லாமையின் காரணமாக ஏற்படும் சிரமங்களைக் களைவதற்காக சரியான மற்றும் நாளதுவரையாக்கப்பட்ட மதிப்பீடுகளைத் தயாரித்து உரங்களின் பயன்பாட்டை நெறிப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்தில் தேசிய உரச் செயலகத்திற்குள் அபிவிருத்தி செய்யப்பட்ட மென்பொருள் முறைமை உடன்படிக்கையின் இணைப்பு C இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி 04 தொகுதிகளின் (உரத் தேவை மதிப்பீடு, விநியோகத் திட்டமிடல், உற்பத்தி/கலவை/இறக்குமதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் தரக்கட்டுப்பாடு மற்றும் ஏனைய செயற்பாடுகள்) கீழ் அபிவிருத்தி செய்வதற்கு இணங்கியிருந்த போதும் உர உற்பத்தி/கலவை/இறக்குமதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் தரக்கட்டுப்பாடு ஆகிய செயல்பாடுகள் மாத்திரம் இந்த முறைமை ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை 2024 திசெம்பர் 13 மற்றும் 2026 பெப்ரவரி 02 ஆந் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரீட்சிப்பின் போது அவதானிக்கப்பட்டது. மேலும், இந்த முறைமையின் மூலம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஏனைய செயற்பாடுகள், கமநல அபிவிருத்தித் திணைக்களத்தால் சமீபத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட மென்பொருள் முறைமைகள் (Agrarian.lk, GeoGoviya மற்றும் FarmerNet.lk) ஊடாகவும் செய்யப்படுவதால் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளின் இந்த இரட்டிப்பின் காரணமாக சிக்கனமற்ற செலவின நிகழ்ச்சித் திட்டங்கள் தேசிய வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்படுவதையும், அவற்றில் பெரும்பாலானவை வெளிநாட்டு நிதிகள் மூலம் நிதியீட்டம் செய்ய வேண்டியிருப்பதையும் தடுக்கும் தேசிய நோக்கத்தை மறுதலித்துள்ளமை அவதானிக்கப்பட்டது.

4.1.3 வருடாந்த செயலாற்றல் அறிக்கை

வருடாந்த நிதிஏற்பாடு கிடைக்காமை அல்லது ஏனைய காரணங்களால் இடைநடுவில் நிறுத்தப்பட்ட அல்லது நிர்மாணிக்கப்படாத நீர்ப்பாசனப் பிரிவின் கீழ் உள்ள

செயற்திட்டங்கள் தொடர்பான தகவல்கள், அதாவது, நீர்ப்பாசனப் பிரிவின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த மாதுரு ஓயா தென்கரை அபிவிருத்தி செயற்திட்டம், ரிதீமாலியத்த செயற்திட்டம், வெலிஓயா ஒருங்கிணைந்த அபிவிருத்தி செயற்திட்டம், கிவுல் ஓயா நீர்த்தேக்க செயற்திட்டம் மற்றும் கிங்னில்வலா செயற்திட்டம் போன்ற பூர்த்தி செய்யப்படாத செயற்திட்டங்களின் விபரங்கள் எதுவும் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளின் செயலாற்றல் அறிக்கைகளில் காண்பிக்கப்படவில்லை.

4.2 வெளிநாட்டு உதவி செயற்திட்டங்கள்

4.2.1 வெளிநாட்டு உதவி செயற்திட்டங்களின் செயலாற்றல்

இலங்கையில் திரவப் பால் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில், கால்நடை வளப் பிரிவின் கீழ் அமுல்படுத்தப்பட்ட யூரோ 13.9 மில்லியன் பிரான்ஸ் குடியரசிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் 06 சிறு அளவிலான பால் உற்பத்தி நிலையங்களையும், 30 பால் சேகரிப்பு நிலையங்களையும் அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தின் மூலம் 06 பால் பதப்படுத்தும் நிலையங்களுக்கு தலா ரூபா 500,000,000 பெறுமதியுள்ள இயந்திரங்களை வழங்கி அந்த இயந்திரத்தை ஸ்தாபித்து 02 அல்லது 03 ஆண்டுகளை விஞ்சியிருந்த போதிலும் ஹோமோஜிநய்சர் இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்கான நிதிசார் இயலுமை காணப்படாமையின் காரணமாக, அத்தனகல்ல, பண்டாரகம, பொலன்னறுவை, வென்னப்புவ மற்றும் நாவலப்பிட்டி ஆகிய இடங்களில் உள்ள 05 பால் பதப்படுத்தும் நிலையங்களில் உற்பத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. மேலும், அந்த இயந்திரம் இல்லாமையின் காரணத்தால், சந்தைக்கு வெளியிடப்பட்ட திரவப் பால் உற்பத்திப் பொருட்கள் கெட்டுப்போனதன் காரணமாக அப்புறப்படுத்துவதற்காக 250 மில்லி லீட்டர் ஆன 1940 பால் போத்தல்கள் நாவலப்பிட்டி பால் பதப்படுத்தும் நிலையத்தில் களஞ்சியப்பட்டிருந்தமை 2026.03.06 ஆந் திகதி நடத்தப்பட்ட கணக்காய்வு பரிசோதனையின் போது அவதானிக்கப்பட்டது. அவ்வாறே தினசரி சேகரிக்கப்படும் திரவப் பாலின் தரத்தைச் பரிசோதிப்பதற்காக பால் பதப்படுத்தும் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட ரூபா 1,429,698 பெறுமதியுடைய (யூரோ 4,084.85) நவீன ஆய்வுகூட உபகரணங்கள் பயன்படுத்தப்படாதிருந்ததுடன் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி பால் மாதிரிகளின் தரப் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

4.2.2 செயற்திட்டச் சொத்துக்களின் குறைவான பயன்பாடு /செயற்பாடற்று காணப்படுதல்

118-2-3-056-2506/12 என்ற செலவின விடயத்தின் கீழ் மேலே 4.2.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள சிறு அளவிலான பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களை அபிவிருத்தி செய்யும் செயற்திட்ட முன்மொழிவின் கீழ் 06 பால் பதப்படுத்தும் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு காணப்படுகின்ற 05 பால் சேகரிப்பு நிலையங்கள் வீதம் 30 இணை ஊக்குவிக்கும் நோக்கில் 06 பால் பதப்படுத்தும் நிலையங்களுக்கு ரூபா 13,366,593 (யூரோ 38,190.28) பெறுமதியுள்ள 05 பால் குளிரூட்டும் தாங்கிகளும் மற்றும் அது தொடர்பான துணை உபகரணங்களும் வழங்கப்பட்டிருந்தபோதும் அந்த உபகரணத் தொகுப்புகள் உரிய பால் சேகரிப்பு நிலையங்களுக்கு வழங்கப்படாதிருந்ததுடன் அந்தப் பால் சேகரிப்பு நிலையங்களிலிருந்து பால் பதப்படுத்தும் நிலையங்களுக்குப் பாலைக் கொண்டு செல்லும் நோக்கில் முறையே ரூபா 9,131,594 (யூரோ 26,090.27) மற்றும் ரூபா 6,048,262 (17,280.75 யூரோ) பெறுமதியுள்ள ட்ரெக் வண்டி பால் சேகரிப்பு பிரிவிலிருந்து வழங்கப்பட்டிருந்த

போதிலும் பால் வழங்குனர்களால் தினமும் பால் பதப்படுத்தும் நிலையத்திற்கு வருகைதந்து பால் வழங்கியமையால் உரிய இயந்திரங்கள் விளைவற்று காணப்பட்டமை கணக்காய்வில் அவதானிக்கப்பட்டது.

4.3 பெறுகைகள்

(அ) நீர்ப்பாசன அமைச்சால் Ameropa Asia Pte Ltd கம்பனியுடனான ஒப்பந்தத்தின் கீழ் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 41,876 மெட்ரிக் தொன் உரம் 2022 திசெம்பர் 02 ஆந் திகதி துறைமுக வளாகத்தில் பெறப்பட்டு நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரின் 2022 திசெம்பர் 05 ஆந் திகதிய கடிதத்தின் மூலம் விவசாய அமைச்சின் செயலாளருக்கு கையளிக்கப்பட்டதுடன் இந்த உர இருப்பு தொடர்பான கப்பல்சரக்கு பத்திரம், வர்த்தக விலைப்பட்டியல், சுங்கப் பத்திரம் (CusDec) மற்றும் உரம் தரை இறக்குதல் தொடர்பான Daily Cargo Discharge Statement (F7) சான்றிதழ் போன்ற அனைத்து ஆவணங்களும், அந்த உர இருப்பு வழங்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தினாலும், உரிய உர கம்பனிக்கு பெறப்பட்ட உரத்தின் அளவு 41,714.5 மெட்ரிக் தொன்கள் ஆக இருந்தது எனவும், 161.5 மெட்ரிக் டன்கள் உரம் பற்றாக்குறையாக உள்ளது எனவும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உர கம்பனியின் தலைவரால் 2023.01.20 ஆந் திகதிய CCFL/PS/MOP/MI/02/2023 ஆம் இலக்க கடிதம் மூலம் விவசாய அமைச்சின் செயலாளருக்கும், இலங்கைத் துறைமுக அதிகார சபையின் செயல்பாட்டு முகாமையாளருக்கும் பிரதியுடன் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பற்றாக்குறை தொடர்பாக பொறுப்பு வாய்ந்த தரப்பினரை இனங்கண்டு அரசாங்கத்திற்கு ஏற்பட்ட ரூபா 55,769,987 நட்டத்தை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

(ஆ) கொத்மலையில் உள்ள நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச பயிற்சி நிறுவனத்தின் நிர்மாணம் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் தொடர்பான கேள்வி ஆவணங்களின் படி, கடந்த 5 ஆண்டுகளில் இதே போன்ற மற்றும் சமமான பெறுமதிக்கும், சிக்கலான தன்மையுடைய ஆகக் குறைந்தது 02 செயற்திட்டங்கள் வெற்றிகரமாக பூர்த்திசெய்யப்பட்டுள்ளமைக்காக செல்லுபடியான சான்றுகள் ஒப்பந்ததாரரால் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அதன்படி, நிறுவனத்தின் 06 நிர்மாண ஒப்பந்தங்களுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட கேள்வி ஆவணங்களில் மேற்குறிப்பிட்ட தகவல்களுக்குச் செல்லுபடியாகும் சான்றுகளை வழங்கத் தவறியமையால் 2024 செப்டம்பர் 20 ஆந் திகதிய தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையின்படி பதிலளிக்காத கேள்விதாரர்களாகக் கருதி மீண்டும் கூறுவிலை கோருவதற்கு பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அதற்கு முரணாக மதிப்பீடு செய்யப்பட்ட பெறுமதி ரூபா 21,199,239 ஆன 06 ஒப்பந்தங்களையும் ஒரே ஒப்பந்ததாரருக்கு ஒரு மாதத்திற்குள் நிர்மாணங்களை பூர்த்தி செய்வதற்காக கையளிப்பதற்கு 2024 ஒக்டோபர் 01 ஆந் திகதி பெறுகைக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டு ஒப்பந்தம் கையளிக்கப்பட்டிருந்தது.

அதன் போது 2024 ஆம் ஆண்டுக்குரிய நிதிஏற்பாடுகள் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைவதாலும், இந்தக் பெறுகைகளுக்குரிய பட்டியல்களைத் தீர்த்தல் 2024

திசெம்பர் 31 ஆந் திகதிக்கு முன்னர் செலுத்தப்பட வேண்டியிருப்பதாலும், இந்த ஒப்பந்ததாரரின் CIDA நிறுவனத்தின் பதிவை ஓர் அனுபவமாக ஏற்றுக்கொண்டு மேற்குறிப்பிட்ட தீர்மானம் பெறுகைக் குழுவினால் எடுக்கப்பட்டிருந்தது.

4.4 சொத்துக்கள் முகாமைத்துவம்

- (அ) விவசாயப் பிரிவிற்குச் சொந்தமான JK-0194 மற்றும் JK-0188 என்ற இரண்டு பேருந்து வண்டிகள் பல வருட காலம் முதல் அமைச்சுக் கட்டுபாட்டிற்கு புறம்பாக எந்த ஒரு பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தரும் முன்வராமல் அலுவலகத்தில் போக்குவரத்தில் ஈடுபடுகின்றது. அதில் பிரயாணம் செய்கின்ற உத்தியோகத்தர்கள் பல வருட காலம் முதல் போக்குவரத்து கட்டணம் சேகரித்து அந்த தொகையில் உரிய பேருந்து வண்டிகளின் எரிபொருள் செலவினம் தீர்த்து வைக்கப்பட்ட பின்னர் 2025 யூன் 30 ஆம் திகதி முறையே ரூபா 205,840 மற்றும் 257,111 தொகை அந்த உத்தியோகத்தரின் கையில் காணப்பட்டது. எனினும் இந்த பேருந்து வண்டிகளுக்குரிய சகல பழுது பார்த்தல்கள் மற்றும் பராமரிப்பு செலவினங்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்படுவதுடன் கணக்கீட்டு உத்தியோகத்தர், வருமான கணக்கீட்டு உத்தியோகத்தர் அல்லது அவரினால் அதிகாரம் கையளிக்கப்பட்ட உத்தியோகத்தரின் கட்டுப்பாட்டுக்கு புறம்பாக அரசாங்கத்தின் சொத்து ஒன்றைப் பயன்படுத்துவதன் மூலம் உழைக்கப்படுகின்ற பணம் முறையற்ற வகையில் இருக்கின்றமை கணக்காய்வில் அவதானிக்கப்பட்டது.
- (ஆ) அமைச்சின் பெறுகைகள் பிரிவினால் 2025 ஆகஸ்ட் 20 ஆம் திகதி விவசாய பிரிவிற்குரிய PF 8350 என்ற கெப் வண்டிக்குரிய 05 டயர்கள் மற்றும் 05 டியூப்லெஸ் வேல்வுகள் கொள்வனவு செய்யப்பட்டதுடன் அதில் ரூபா 127,776 பெறுமதியுடைய 04 டயர்கள் அமைச்சின் கீழ் மாடியில் உடைந்த பொருட்கள் மற்றும் டயர்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள வலை அறையில் வைக்கப்பட்டிருந்த போது தொலைந்து பேயிருந்தது. இது தொடர்பாக உயர் முகாமைத்துவத்திற்கு பல சந்தர்ப்பங்களின் போது அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (இ) நீர்ப்பாசனப் பிரிவினால் பயன்படுத்தப்படுகின்ற வாகனங்களுக்கு இடையே 14 வாகனங்கள் பழுதுபார்க்க வேண்டிய வாகனங்களாக 2026 மார்ச் 04 ஆம் திகதி இனங்காணப்பட்டிருந்த போதிலும் 2025 திசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலும் அவற்றின் பழுதபார்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) நீர்ப்பாசன அமைச்சின் பேரில் பதிவு செய்யப்பட்டிருந்த 169 வாகனங்கள் ஏனைய அமைச்சுக்கள், திணைக்களங்கள், சபைகள் மற்றும் தனியார் ஒப்பந்தகாரர்களினால் பயன்படுத்தப்படுவதுடன் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் உள்ள செயற்திட்டங்களினால் ஏனைய நிறுவனங்களுக்குரிய 67 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அரசாங்கத்திற்குரிய வாகனங்களின் பதிவு உரித்து தொடர்பான பிரச்சனைகளை தீர்த்து வைத்தல் தொடர்பாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் விநியோகிக்கப்பட்ட 2017 திசெம்பர் 21 ஆம் திகதிய

இலக்கம் MF/CG/02 (cir) என்ற சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- (உ) நீர்ப்பாசனப் பிரிவிற்குரிய என்ஜின் இயலளவு 1800 இற்கு மேற்பட்ட 04 பெற்றோல் வாகனங்கள் மற்றும் என்ஜின் இயலளவு 2300 இற்கு மேற்பட்ட 11 டீசல் வாகனங்களை உள்ளடக்கிய 21 வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் அமைச்சின் வளவில் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டதுடன் கவனத்தில் கொள்ளக்கூடிய காலம் முதல் தரித்து வைக்கப்பட்டிருந்த வகையில் 2026 மார்ச் 26 ஆந் திகதி மேற்கொள்ளப்பட்ட களப்பரிசோதனையின் போது அவதானிக்கப்பட்டது. இந்த வாகனங்களை மீண்டும் பயன்படுத்துவதற்கோ அல்லது ஏனைய பொருத்தமான மாற்று வழிகளில் ஈடுபடுத்துவதற்கோ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஊ) உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக ரூபா 76,876,755,039 செலவினம் ஒன்றைச் செய்து 2024 ஏப்ரல் 03 ஆம் திகதி நிர்மாணங்கள் பூர்த்தி செய்து செயற்திட்டம் கையளிக்கும் போது கையளித்தல் சான்றிதழ் பெறப்பட்டிருந்த போதிலும் இதன் வழக்களின் பொறுப்பு உத்தரவாதக் காலமான 2025 மார்ச் 31 ஆந் திகதி வரையில் பூர்த்தி செய்வதற்கு தவறியிருந்தமையால் அந்த காலத்தில் முறையே 2025 செப்டெம்பர் 30 மற்றும் 2026 மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. அதற்கு மேலதிகமாக 2025 திசெம்பர் 15 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் செயற்திட்டத்தின் கணக்குகளை தீர்த்து பூர்த்தி செய்யும் சான்றிதழ் விநியோகிப்பதற்காக செயற்திட்ட முகாமைத்துவ அலகும் 2026 மார்ச் 31 ஆந் திகதி வரை மீண்டும் நியமிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த காலப் பகுதியிலும் இதுவரையில் விஞ்சியிருந்ததுடன் செயற்திட்டத்தின் இறுதிக் கணக்குகள் தயாரித்து கணக்குகளை தீர்த்து செயற்திட்ட நடவடிக்கைகளை முடிவுறுத்துவதற்கு தவறியிருந்தது. 2024 ஏப்ரல் 03 ஆந் திகதி முதல் மின்வலு உற்பத்தி செய்யும் மின்நிலையம், நீர்த்தேக்கத்தை உள்ளடக்கிய ஏனைய செயற்திட்டத்தின் சொத்துக்கள் மின்சார சபை மற்றும் மகாவலி அதிகார சபையினால் பயன்படுத்தப்பட்ட போதும் அவற்றின் செலவினங்களை இனங்கண்டு முறையான பிரகாரம் உரிய நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (எ) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் சேதனப் பசளை செயற்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகளை விசாரணை செய்வதற்காக விசேட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்ட போதும் அந்த குழுவின் அறிக்கை இதுவரை பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை. அந்த சேதனப் பசளை செயற்திட்டத்தின் கீழ் ரூபா 31,027,575 சொத்துக்கள் அமைச்சின் நிலையான சொத்து கணக்கில் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன் அந்த சொத்துக்களின் பெளதீக மெய்மையாய்வு இன்றியும், சொத்துக்கள் கையளித்தல் உரிய திட்ட முறைமைக்குப் புறம்பாகவும் 2024 ஆம் ஆண்டின் போது புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.
- (ஏ) 2025 திசெம்பர் 31 ஆந் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சின் செயலாற்றல் அறிக்கையின் படி 2023 ஆம் ஆண்டு முதல் காணிப் பிரிவிற்குரிய சட்டங்கள், 12 விதிகளை திருத்துவதற்கு திட்டமிடப்பட்ட போதிலும் 2025 திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் மேலும் 06 சட்டங்களுக்குரிய பணிகள் பூர்த்தி செய்யப்படாது

இருந்ததுடன் காணி அமைச்சின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட செயலாற்றல் அறிக்கையில் 1979 இன் 43 ஆம் இலக்க அரசு காணிகள் கையளித்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் திருத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டதுடன் 2025 ஆம் ஆண்டின் போது காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்திற்கு இந்த சட்டத்தினை திருத்தும் பொறுப்பு கையளிக்கப்பட்டிருந்த போதும் 2026.03.31 ஆந் திகதி வரையிலும் சட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

4.5 நட்டங்கள் மற்றும் இழப்புக்கள்

- (அ) விவசாயப் பிரிவிற்குரியதாக நட்ட இழப்பு ஏற்பட்டு 02 இற்கும் 11 வருடங்களுக்கும் இடையிலான காலம் கடந்து முன்கொண்டு செல்லப்பட்டிருந்த 44 சம்பவங்களுக்குரிய ரூபா 29,579,093 நட்டத்திற்காக காப்புறுதி இழப்பீட்டின் மூலமும், பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தரிடம் இருந்து உரிய நட்டப் பெறுமதி அறவிடப்பட்டிருந்த போதிலும் அது தொடர்பாக நிதிப்பிரமாணம் 104(4) மற்றும் நிதிப்பிரமாணம் 109(1) இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படாது இருந்ததுடன் 11 சம்பவங்களுக்குரிய ரூபா 1,788,138 நட்டப் பெறுமதியை பதிவழிப்பதற்காக நிதிப்பிரமாணம் 104(4) இறுதி அறிக்கையின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் நிதிப்பிரமாணம் 109(1) இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்தும் நிதிக்கூற்றுக்களில் மீதியாக முன்கொண்டு செல்லப்பட்டிருந்தது.
- (ஆ) நிதிப்பிரமாணம் 104(4) இன் பிரகாரம் நட்ட இழப்புக்கள் ஏற்பட்டு இருந்த திகதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருந்த போதிலும் விவசாயப் பிரிவிற்குரிய 2013 ஆம் ஆண்டு முதல் 2023.12.31 ஆந் திகதி வரை ஏற்பட்டிருந்த 26 சம்பவங்களுக்குரிய ரூபா 3,765,406 தொகை ஆன நட்டத்திற்காக இறுதி அறிக்கை சமர்ப்பித்தல் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவ்வாறே அந்த பிரிவுகளில் முன்னைய ஆண்டுகளில் இருந்து கொண்டு வரப்படுகின்ற 2024 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களில் இறுதி மீதியாகக் காணப்பிக்கப்பட்ட 05 சந்தர்ப்பங்களுக்குரிய கூட்டுமொத்தமான ரூபா 6,185,021 நட்டப் பெறுமதி 2025 ஆம் ஆண்டின் ஆரம்ப மீதியாகக் காணப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
- (இ) விவசாய பிரிவினால் நிதிப்பிரமாணம் 110 இன் பிரகாரம் இழப்புக்கள் தொடர்பான பதிவேட்டிற்குரிய படிவத்தின் பிரகாரம் நாளதுவரையாக்கப்படாது இருந்ததுடன் நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்படுகின்ற 11 சம்பவங்களுக்குரிய ரூபா 9,970,679 நட்டப் பெறுமதி இழப்புக்கள் மற்றும் நட்டப் பதிவேட்டில் குறிப்பிடப்படாது இருந்ததுடன் அந்த பிரிவினால் இழப்புக்கள் மற்றும் நட்டப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த 05 சந்தர்ப்பங்களுக்குரிய ரூபா 15,120,182 நட்டப் பெறுமதி நிதிக்கூற்றுக்களில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) 2025 ஆம் ஆண்டின் ஏற்பட்டிருந்த 07 சம்பவங்களுக்குரிய நிதிப்பிரமாணம் 104 (3) இன் பிரகாரம் ஆரம்ப அறிக்கை சம்பவம் ஏற்பட்ட உடன் அனுப்ப வேண்டியிருந்த போதிலும் விவசாயப் பிரிவினால் இந்த அறிக்கைத் திகதி வரையிலும் ஆரம்ப அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

- (உ) 2025 திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் நீர்ப்பாசன பிரிவில் பதிவழிக்கப்படாமல் முன்கொண்டு செல்லப்படுகின்ற வாகன விபத்து நட்டம் ரூபா 10,482,500 இனை பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் இருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஊ) நிதிப்பிரமாணம் 104(1) இன் பிரகாரம் நட்டம் அல்லது நட்ட இழப்பு ஏற்பட்ட உடன் அதன் அளவு அதன் தொகை மற்றும் காரணம் குறித்துரைத்த ரீதியில் இனங்காண்பதற்கும் பொறுப்பு வாய்ந்த நபரை இனங்காண்பதற்காகவும் பரிசோதனை உடனடியாக நடாத்த வேண்டியிருந்த போதிலும் கணக்காய்வுத் திகதியான 2026 மார்ச் 26 ஆந் திகதி வரையிலும் காணிப் பிரிவின் இலக்கம் PH-856 மற்றும் CAO-8946 என்ற வாகனங்களின் ஆரம்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. மேற்கூறப்பட்ட இரண்டு வாகனங்களுக்கும் மேலதிகமாக 64-3203 என்ற வாகனத்திற்கு 2025 மே 21 ஆந் திகதி மற்றும் 2025 யூன் 24 ஆம் திகதிகளில் விபத்து ஏற்பட்டிருந்ததுடன் கணக்காய்வுத் திகதி வரையிலும் 07 மாதங்கள் கடந்திருந்த போதிலும் நிதிப்பிரமாணம் 104(4) இன் பிரகாரம் இறுதிப் பரிசோதனை மேற்கொள்ளப்படாது இருந்தமை அவதானிக்கப்பட்டது.
- (எ) காணி அமைச்சின் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பயன்படுத்திய அரசிற்குச் சொந்தமான Sunny Vedio Camera Battery Charger என்ற பெயருடைய விடயம் கையளிக்கப்படாமையினால் அரசிற்கு ரூபா 93,750 நிதி நட்டம் ஏற்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டதுடன் கணக்காய்வுத் திகதியான 2026 மார்ச் 27 ஆந் திகதி வரையிலும் உரிய சம்பவம் ஏற்பட்டு 02 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் கடந்திருந்த போதிலும் நிதிப்பிரமாணம் 104(4) இன் பிரகாரம் உரிய நட்டத்தை பொறுப்பு வாய்ந்த நபரிடம் இருந்து அறவிடப்படாமை அவதானிக்கப்பட்டது.

4.6 கணக்காய்வு ஐயவினாக்களுக்கு பதிலளிக்காமை

நிதிப்பிரமாணம் 155 இன் பிரகாரம் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரால் நிதிப்பிரமாணம் 452(1) இல் குறிப்பிடப்பட்ட கணக்காய்வு ஐயவினாப் பதிவேட்டில் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்கு பின்னர் பரீட்சிக்கப்பட்டிருந்த கணக்காய்வு ஐயவினாக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்ததுடன் அந்த ஐயவினாக்களுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டியிருந்த போதிலும் அமைச்சிற்கு 2024.07.24 ஆந் திகதி முதல் 2026.02.27 வரையான காலப் பகுதியில் விநியோகிக்கப்பட்ட 06 கணக்காய்வு ஐயவினாக்களுக்காக இந்த அறிக்கைத் திகதி வரையிலும் பதிலளிக்கப்பட்டிருக்கவில்லை.

4.7 முகாமைத்துவ நலிவுகள்

- (அ) 2016 ஏப்ரல் 08 ஆந் திகதி முதல் 2021 ஏப்ரல் 07 ஆந் திகதி வரை அதாவது 05 வருட கால எல்லைக்காக விவசாய அமைச்சிற்காக வாடகை அடிப்படையில் தனியார் கம்பனி ஒன்றுடன் மேற்கொள்ளப்பட்ட இலக்கம் 2178 என்ற வாடகை உடன்படிக்கையின் பிரகாரம் ஸ்ரீ ஐயவர்த்தனபுர கோட்டே, இலக்கம் 288 இல்

அமைந்துள்ள DPJ TOWER என்ற பெயருடைய கட்டிட வளாகம் வாடகையாளருக்கு மீண்டும் 2020 சனவரி 31 ஆந் திகதி கையளிக்கப்பட்ட போதும் அமைச்சினால் அந்த வாடகையாளருக்கு செலுத்தப்பட்ட ரூபா 63 மில்லியன் மீள செலுத்த வேண்டிய பாதுகாப்பு வைப்பு இதுவரை அறவிடப்பட்டிருக்கவில்லை. உடன்படிக்கை நிபந்தனை இலக்கம் 11 இன் பிரகாரம் உடன்படிக்கை முடிவடைந்து வாடகைச் சொத்துக்கள் கையளிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் வாடகையாளர் அந்த செலுத்த வேண்டிய பாதுகாப்பு வைப்பை வாடகைக்குப் பெற்றவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அதன் பிரகாரம் வாடகைக்கு வழங்கிய தரப்பினரால் சட்ட விரோதமாக இந்த பாதுகாப்பு வைப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இதுவரையில் விஞ்சியிருந்த காலம் 05 வருடங்கள் ஆகும்.

- (ஆ) முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டிருந்த உரப் பிரிவிற்கு உரிய ரூபா 18,000,000 பெறுமதியான இலக்கம் KW-8202 என்ற வாகனம் 2021 மார்ச் 21 ஆந் திகதி விபத்திற்காக ரூபா 7,500,000 காப்புறுதி இழப்பீடு செலுத்துவதற்கு காப்புறுதி நிறுவனம் இனங்கி அதன் பிரகாரம் வாகனத்தை பழுது பார்ப்பதற்கு 2022 திசம்பர் 12 ஆந் திகதி உரிய கராஜ் இற்கு கையளிக்கப்பட்டிருந்தது. 2023 மார்ச் 23 ஆந் திகதி ரூபா 5,625,000 தொகை வாகன பழுது பார்த்தல் நிறுவனத்திற்கு காப்புறுதி நிறுவனத்தால் செலுத்தப்பட்டிருந்தது. இந்த அறிக்கை திகதி வரையிலும் 03 வருடங்களை விஞ்சியிருந்த போதிலும் உரிய பழுதுபார்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- (இ) கொத்மலை நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச பயிற்சி நிறுவனத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டில் ரூபா 125,574,546 மூலதன செலவினம் ஒன்று செய்யப்பட்டிருந்தது. அது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 11.67 சதவீதத்தால் அதிகரித்து இருந்த போதிலும் பாடநெறிகளுக்காக சேர்க்கப்பட்ட புதிய மாணவர்களின் எண்ணிக்கையில் கவனத்தில் கொள்ளக் கூடிய அதிகரிப்பு ஏற்பட்டிருக்கவில்லை. அதன் பிரகாரம் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் விவசாய தொழில் நுட்பவியல் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிக்காக சேர்க்கப்பட்ட புதிய மாணவர்களின் எண்ணிக்கை முறையே 23 மற்றும் 36 ஆன குறைந்த எண்ணிக்கையினைக் கொண்டிருந்தது.
- (ஈ) கொத்மலை நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச மட்டத்தில் பயிற்சி பாடநெறியினை நடாத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் 2017 யூலை மாதம் 18 ஆந் திகதிய இலக்கம் 17/1456/729/017 என்ற அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் கிடைத்திருந்த போதும் நிறுவனத்தால் இதுவரை நடாத்தப்பட்ட சர்வதேச பயிற்சிப் பாடநெறிகளின் எண்ணிக்கை 05 மாத்திரமாக இருந்ததுடன் 2019 ஆம் ஆண்டின் பின்னர் எந்த ஒரு சர்வதேச பயிற்சிப் பாடநெறியும் நடாத்தப்பட்டிருக்கவில்லை.
- (உ) கொத்மலை நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச மட்டத்தில் பயிற்சி நெறிகளை விளம்பரம் செய்வதற்கு உள்ள பிரதானமான ஊடகமாக நிறுவனத்தின் இணையதளத்தை பயன்படுத்துவதற்கு முடியுமாக இருந்தது. 2024 திசம்பர் மாதம் ரூபா 168,275 செலவினம் ஒன்றை மேற்கொண்டு

இணையதளம் நாளதுவரையாக்கப்பட்ட போதிலும் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்ட விசேட பயற்சிப் பாடநெறிகள், அந்த பாடநெறிகளின் உள்ளடக்கம் (Course Contents) நிறுவனத்தால் வழங்கப்படுகின்ற வசதிகள் மற்றும் அதன் கூறுவிலைகள் தொடர்பான விரிவான தகவல்கள் எதுவும் வெளிநாட்டு மாணவர்களை கவரும் வகையில் பகிரங்கப்படுத்தல் ஒன்று இந்த இணையதளம் மூலம் காட்சிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

4.8 நிதி மோசடி வடிவிலான கொடுக்கல் வாங்கல்கள்

கொத்மலை நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச பயிற்சி நிறுவனத்தின் விடுதியினைச் சுற்றி பாதுகாப்பு வேலி ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்த உடன்படிக்கையின் கீழ் பெண்கள் விடுதியில் வேலி 200 மீற்றர் மற்றும் ஆண்கள் விடுதியின் வேலி 212 மீற்றர் நிர்மாணிப்பதற்காக உடன்படிக்கை செய்யப்பட்டிருந்தது. 2025 யூலை 28 ஆந் திகதி இந்த நிறுவனத்தின் ஆலோசனையாளருடன் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுப் பரிசோதனையின் போது வேலியின் நீளத்தை அளவிடும் போது நிர்மாணிக்கப்படாத 55 மீற்றருக்காக ரூபா 529,627 மேலதிகமாக செலுத்தப்பட்டிருந்தமை வெளிப்படுத்தப்பட்டது.

5. மனிதவள முகாமைத்துவம்

5.1 நியமிக்கப்பட்ட பதவியணியினர் மற்றும் உள்ளபடியான பதவியணியினர்

(அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு அமைச்சின் விவசாயப் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கை 2,177 ஆக இருந்ததுடன் அதில் 93 பதவிகளில் வெற்றிடங்கள் காணப்பட்டது. அதனிடையே 21 பதவிகள் சிரேஸ்ட நிலையில் பதவிகளாக இருந்தமை அவதானிக்கப்பட்டது. கால்நடை வளப் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கை 566 ஆக இருந்ததுடன் அதில் 45 பதவிகளில் வெற்றிடங்கள் காணப்பட்டது. காணிப் பிரிவில் சிரேஸ்ட நிலையில் 05 பதவிகளும், மூன்றாம் நிலையில் 01 பதவியும், இரண்டாம் நிலையில் 26 பதவிகளும், ஆரம்ப நிலையல் 09 பதவிகளும் வெற்றிடமாகக் காணப்பட்டது.

(ஆ) 2025 யூலை 14 ஆந் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு மீதான விசாரணை ஆணைக்குழுவினால் 2023 இன் 09 ஆம் இலக்க இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட காணிப் பிரிவின் உதவி செயலாளர் ஒருவர் தொடர்பாக தாபன விதிக் கோவையின் XLVIII அத்தியாயத்தின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் காணி அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) இனால் இந்த உத்தியோகத்தருக்காக இலங்கை நிர்வாக சேவையின் I தரத்திற்கு பதவியுயர்வு வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டதுடன் அந்த உத்தியோகத்தர் 2025 யூலை 14 ஆந் திகதி கைது செய்யப்பட்டதுடன் உயர் பதவி கடமைகளை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்டிருந்த அங்கீகாரமும் முடிவுறுத்தப்பட்டமையால் உத்தியோகத்தருக்கு ஒதுக்கப்பட்டிருந்த வாகனம் மற்றும் சாரதி 2025 ஆகஸ்ட் 01 ஆந் திகதி முதல் போக்குவரத்து பிரிவிற்கு கையளக்குமாறு உதவி செயலாளர் (நிர்வாகம்) 2025.08.01 ஆந் திகதிய இலக்கம் 1/16/35/101 என்ற கடிதம் மூலம்

அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த வாகனம் மற்றும் சாரதி
போக்குவரத்து பிரிவிற்கு கையளிக்கப்படாமல் ஒதுக்கப்பட்ட வாகனம்
பயன்படுத்தப்பட்டிருந்தது.

பீ.கே.எம்.பீ. நோனிஸ்

பிரதிக் கணக்காய்வாளர் தலைமை அதிபதி

கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்காக